

ஈவமயம்.

தீருச்சிற்றம்பலம்.

## சிவநாமாவளி கரும்

கைவசமமயாசாரிய மூர்த்திகளாகிய  
நால்வர்சாரித்திரநாமாவளி கரும்

குத்தமான

பதிப்பு.



இஃது

சதுரங்கபட்டணம்,




மாணி க்கமுதலியாரால்

ஆரா - எதிராஜமுதலியாரது

சென்னை குளை,

பிரீஸ்லி ஜூவ் வேல்ஸ் அசிக்யந்திரசாலையிற்  
பதிப்பிக்கப்பட்டது.

விஜய-ஞஷ ஆனிமன்



୧

திருச்சிற்றம்பலம்.

## கிவந்தமாவனி.

விக்னேஸ்வரர்காப்பு.

നേരിക്കേ വെങ്ങപാ.

தெப்பவத்திருக்கிற ரூச் செங்கெறியைத்தாபித்தின்  
குய்வகைநங்கட்கருளு மோர்நால்வர்-மெய்வருசீர்  
நாமாவளியுரைத்து நான்றகரத்தங்கிமுகக்  
கோமான் றிருவருளீக் கொண்டு.

கனேசர் நாமாவரி.

கஜமுகசுந்தர கணபதியே  
கதியருள்மங்கள சுணநிதியே (க)

ପାଶାକୁଚତ୍ର ପବନାକା

## பணிபூஷணசுத் ஜகத்தீசா (2)

மூவிக்கவாணுன் முன்னவனே

முத்திநலந்தரு மன்னவனே (ஈ)

# பிரணவப்பொருளே பெம்மானே

பிழைபொறுத்தாண்டரு ளம்மானே (சு)

## ஒற்றைமருப்புடையுமைச்சுதனே

உம்பர்கள் தொழுப்பங் கயபதனே (ஏ)

ஐங்கரத்தோனே யாரணனே

வல்லபைமகிழுறு மணவாளா	
மாசறுமங்கள் சுகுனோளா	(எ)
அம்பிகைதந்தரு எருமருந்தே	
அடியவர்க்குதலருட் பெருவிருந்தே	(ஆ)
அத்திமுகத்தெம் தாண்டவனே	
அருளாபரணம் பூண்டவனே	(கூ)
விக்னவிகாயக மெப்க்குருவே	
வேட்டவைதந்தரு ளோந்தருவே	(கா)
கெளரிபயந்தருள் கற்பகமே	
கவலீயொழித்தருள் சிற்ககமே	(கக)
சிற்பரனுதவசி வக்கன்றே	
தேசவிர்ஞான குணக்குன்றே.	(கங)
கித்திபுத்திதேவிமார்கள் கிந்தைமகிழுநாதனே	
தினமுமன்பர்பரவிவாழ்த்தஞ் செய்கமலபாதனே	(க)
அயனுமாலுமமர்யாரு மநிசமேத்துமாதியே	
அகிலசர்க்குமுன்னர்பூஜை யடையுமெங்கள்சோதியே(உ)	
அடியைப்பரவுமன்பரவேண்டு மனைத்துமுதவுவல்லவா	
அன்பனிங்குபாலுருத்து மன்னைதனிலுங்லவா	(ங)
கலசமுனியின்கரகநோக் கவிமுத்தகருணைவாரியே	
கவலீயொழித்துமகபதிக்குக் கருணைசெய்புகாரியே	(ஷ)
இகபரங்களிரண்டிற்கெல்ல மேத்துகர்க்களிப்பவா	
என்றுமன்பரின்பமெப்தி யிருப்பகண்டுகளிப்பவா,	(நி)

✓

### சண்முகக்கடவுள் நாமாவளி.

சிவகுருவே சிவகுருவே	
திருவருள்புரியுமோர் சுரதருவே	(க)
உமைகனே ஒளிர்குகனே	
உலகினைவலம்வரு மறுமுகனே	(ஒ)
அருணிதியே யதிபதியே	
அன்புடன்வங்தரு ஸிதுததியே	(ஏ)
உருவருவே அருவருவே	
உளதிலதனவளர் மலர்மருவே	(ஷ)
சுகநயனே மிகுசயனே	
சுரக்கிமருவுப னிருபுயனே	(ஶ)
குருமணியே திருமணியே	
குறமகள்மருவுற மொருமணியே	(க்ர)
நாயகனே கேபகனே	
நல்லுயிர்களுக் கொருதாயகனே	(ஏ)
ஆரியனே சிரியனே	
அல்லவிருட்கொரு சூரியனே	(ஷ)
வாகனே யோகனே	
வள்ளிதெம்வாணை மகிழ்மோகனே	(க)
வேலனே கீலனே	
வெவ்வசரர்கள்குல காலனே	(கா)
தீர்ணே ஹீரனே	
திகழ்மரகத மாழூரனே	(கக)
மூலனே கோலனே	
முக்கணனருளிய பாஸனே.	(கங)

வ

கிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

## நடேசர் தாமாவளி.

நடராஜமணியே நன்மணியே	(க)
ஞானச்சுடர்தரு விண்மணியே	(க)
சிவகாமசங்கு மணவாளா	(க)
சிற்பரமூர்த்தி யருளாளா	(க)
கனகசபோசா கைலாசா	(க)
அனகநிரஞ்சன வகிலேசா	(க)
சிற்சபைநடமிடு சிவலோகா	(க)
சின்மயருபா வதியோகா	(க)
குஞ்சிதபாதா குணைத்தா	(க)
கோதையிடத்திற் கொளுநாதா	(க)
ஆணிப்பொன்னம்பலத் தாண்டவனே	(க)
அடியவருளத்துறை யாண்டவனே	(க)
நடராஜனே நங்குலதெப்பவம்	(க)
நாமவனஷ்டியினை தொழுதுயவும்	(க)
தூக்கியதிருவடி கண்டாரே	(க)
தூயர்கருவெம்பவ மண்டாரே	(க)
சிதம்பரங்கண்டவர் ஜகமீதே	(க)
திரும்பிப்பிறவார் கிழமீதே	(க)
நடராஜனஷ்டமலர் நாடுதுமே	(க)
நாடுநாடுமுடி சூடுதுமே	(க)
நடராஜவெளில் நமன்தாதுவாரே	(க)
நனுகார்வணங்கிப் போதுவாரே	(க)

பொன்னம்பலத்தமர் புண்ணியினே  
புவனமெலாங்தொழு கண்ணியினே (க)

தில்லைப்பொன்னம்பலத் திருநடராஜா  
தேவாதிகம்பர சின்மயதேஜா (க)

ஆடியபாத சதானங்தபோதா  
ஆரணங்தேடி யறியாதபரதா (க)

வாக்குமனத்தில் மதுரிக்குஞ்தேனே  
வந்தடைந்தோர்களைக் காத்தருள்கோனே (க)

நடராஜனல்லாமல் தெய்வம்வேறிலையே  
நம்பினவர்க்குண்டு மெய்முத்திசிலையே (க)

நடராஜன்சிவகாமி நமக்கப்பனமையே  
நாளுந்துதித்தேத்த லேகங்கடமையே (க)

நடராஜன்புகழ்பேசும் நாள்திருநாளே  
நலம்பெறவோதாத நாள்வெறுநாளே (க)

மாதேவனஷ்டியினை வணங்காததலையே  
மாஶிலத்தாரு மதியாதசிலையே (க)

கனகசபேசனைக் காணுதகண்னே  
காசினிமேன்முகத் திற்பெரும்புண்ணே (க)

வேணிபரன்கதை வினவாதகாதே  
வெறுந்துளையல்லது விளம்புவதேதே (க)

சோதியினாலயஞ் சூழாதகாலே  
தோற்றுமுலகளக் கச்செய்தகோலே (க)

பசுபதிதாளே நீபாவிப்பாம்மனமே  
பாசநமன்வந்து பற்றிடுமுனமே (க)

சிவகாமியம்மன் நாமாவளி.

---

தேவியே எனதாவியே	
தீவினைக்கொரு சஞ்சியே	(க)
வாமியே சிவகாமியே	
வடிவடைய வழிராமியே	(உ)
ஆரணியே பரிபூரணியே	
அகிலாண்டமுந்தருங் காரணியே	(ஏ)
நாரியே சுகுமாரியே	
நல்வரந்தரு முபகாரியே	(ஈ)
மாதரியேயரி சோதரியே	
வந்தடியேங்களை யாதரியே	(ஏ)
பெண்மணியேயாருள் விண்மணியே	
பிறங்கலரசனிரு கண்மணியே	(கு)
அந்தரியே சிவசந்தரியே	
அருளைடமாந்த தூரந்தரியே	(ஏ)
வந்தருளேயுனு வந்தருளே	
வரங்கணினைத்தபடி தந்தருளே.	(ஏ)

---

திருச்சிற்றம்பலம்.

---

சைவசமபாசாரியராகிய

திருநாவுக்கரச்சவாமிகள் சரித்திர  
நாமாவளி.

---

வாகிசமுனியே மாதவமணியே	
போகீசயனனும் போற்றுங்கண்மணியே	(க)
தசமுகனுக்கருள் சாற்றுந்தபாளா	
தஞ்சமடைந்தோராத் தாங்குங்குன்றாளா	(உ)
புகழனார்தவத்தினிற் போந்தருள்பாலா	
புண்ணியநீற்றுரௌளி பொலியருட்கோலா	(ஏ)
மாதினியார்பெற்ற மாதவடிவே	
மேதினியோர்க்கருள் மேன்முத்திமுடிவே	(ஈ)
திலதவதிக்குப்பின் வந்தசீரோனே	
உலகந்தொழும்புகழ் ஒங்கும்பேரோனே	(ஏ)
சூலைநோயாலரன் தொண்டுகொண்டோனே	
மேலைப்பரம்பொருள் மெய்மைகண்டோனே(கு)	
ஈண்சமண்குழி யேறியதூயா	
ஞானப்பரஞ்சுடர் நல்லருணேயா	(ஏ)
சைவத்திருவேடங் தாங்கியமெய்யா	
உம்யும்வழியெமக் குற்றருள்செய்யாய்	(ஏ)
நாவுக்கரசே மெய்ஞ்ஞானவரசே	
பாவுக்கரசே மெய்ப்பக்தியரசே	(கு)

நாக்குடியன்றென்று நாட்டுங்கம்போ  
ஆங்கரசன்றனை யஞ்சாத்தீரா (கே)

நீற்றறையிற்கம் நீடும்பிரதாபா  
போற்றுஞ்சைவத்தொரு பொங்கொளிதீபா(கக)

நஞ்சமுதாக நயந்துண்டநாதா  
வெஞ்சமன்தீமை விலங்குமெய்ப்போதா (கல)

ஈசன்தமர்க்கிடர் யாண்மூலில்லென்றே  
காசனியுள்ளோர்க்குக் காட்டருட்குன்றே (கங)

வெஞ்சமனர்விடு வேழும்வென்றேனே  
நெஞ்சிலன்பென்றும் நிலைத்துதின்றேனே (கச)

கற்புணையாக்கடல் கடந்தபெம்மானே  
சொற்றுணப்பாசரங் துதித்தெழுகோனே(கடு)

தூங்காணைமாடச் சுயம்புவினுலே  
சூலவிடைக்குறி தோய்ந்தருண்மாலே (கசு)

சோதியதிமுடி சூட்டப்பெற்றேனே  
ஆகிக்குடல்பொரு ஓாவிவிற்றேனே (கன)

பாம்பதுதீண்டிய பாலகண்விக்கே  
பாங்கினெழுத்தமிழ் பாடியவேங்கே (கஷ)

பாந்தமிழ்க்குப் பரிசெனமுன்னே  
நீடும்படிக்காச கேர்பெறுமன்னே (கக)

வேதக்கபாடந் திறக்கும்விளோதா  
விண்ணவரேத்தி விழுந்தெழுபாதா (கா)

பயிலுமையாற்றிற் பரஞ்சடர்பூர்த்தி  
கயிலாயக்காட்சியைக் கண்டருண்மூர்த்தி (க)

அன்பேதிரண்டொருங் கானவுருவே  
உன்பாதமேசர னுற்றேங்குருவே (கு)

உழவாரநற்படை போங்கியகையா  
உத்தமசீலத்தி லோங்கியமெய்யா (கங)

வரக்கொடுமெய்த்தொண்வொய்ப்பச்செய்தோனே  
தீக்குணைத்துச்சமன் தீமைகொப்தோனே (கஶ)

தாண்டகமாரி சதாபொழிந்தோனே  
ஈண்டுவாசை யெலாமொழிந்தோனே (கடு)

ஒடுஞ்செசம்பொன்னு மொன்றுக்கண்டோனே  
தேடுஞ்சிவாங்கதங் தேக்கவுண்டோனே (கங)

திண்மணியுங்கல்லுஞ் சேர்த்தெறிந்தோனே  
சிவனேயெல்லாமெனத்தேர்ந்தறிந்தோனே(உ)

தோகையரைத் துரும்பாவெறுத்தோனே  
தொண்டுளங்கொண்டு துகளருத்தோனே (கஅ)

தேவாதிதேவன் சிவனடியொன்றே  
மூவாதவாழ்வென முந்தருட்குன்றே (கங)

நித்தண் திருவடி நீழலுற்றேனே  
நீங்காப்பரானங்த நீடப்பெற்றேனே (கா)

கே வ ரு.

நாவுக்கரசடி நாடுவமே  
ஞாலத்தவன்புகழ் பாடுவமே (க)

தாண்டகவேந்தடி தலையனியே  
சந்ததம்பூண்பது நம்பனியே (க)

நாவேந்தடியைப் பணிவாமே  
நமனைவெருட்டத் துணிவாமே (க)

அப்பார்திருத்தமிழ் பாடுவமே  
ஆனந்தக்கட லாடுவமே (க)

பவநோய்க்கொருபெரு மருந்தாமே  
பரலோகத்து விருந்தாமே (கு)

- பரசமயக்குழி பேற்றிடுமே  
பந்தமெல்லாமற மாற்றிடுமே (கூ)
- நஞ்சமுதாகச் செய்திடுமே  
நங்குகள்யாவுங் கொய்திடுமே (ஏ)
- மாற்றலர்தாமு மஞ்சவோ  
சிற்றமொடங்கி யிறைஞ்சவோ (அ)
- உள்ளத்திருளை யொழித்திடுமே  
கள்ளத்தொழிலை யழித்திடுமே (கூ)
- சங்கரணடிக்கா ளாக்கிடுமே  
தத்போதத்தைப் போக்கிடுமே (கா)
- திருநாவுக்கரசு சவாமிகள் திருவடிவாழ்க.  
முற்றிற்ற.

—  
வ  
சிவமயம்.

திருநானசம்பந்தசவாமிகள் சரித்திற  
நாமாவளி.

ஸஹஸ்ராஸ

பல்லவி.

- நானசம்பந்த தயானிதியே  
நாருமகிழ்ந்தருள் வாய்க்கியே (கூ)
- க. சிகாழிதனில்வந்த விண்மணியே  
சிவபாதவிருதயர் கண்மணியே (ஞான)
- உ. பண்புறுகவுணிய குலமதியே  
பகவதியார்தரு குணநிதியே (ஞான)
- ந. மால்விடைமேலரன் றருங்காட்சி  
மாதுமையுடன்கண் டதுகடாட்சி (ஞான)

- ச. பார்பதிபாலுடன் வித்தகமே  
பருக்மகிழ்ந்திடுங் கற்பகமே (ஞான)
- நு. தோடுடையசெவிய னிவெனன்றே  
சுட்டிப்பதிகம்பாடுங் குணக்குன்றே (ஞான)
- கூ. பொற்றுளங்கரங்கொண்ட புண்ணியமே  
புங்கவர்புகழ்ச்சப்பிர மண்ணியமே (ஞான)
- ஏ. முத்துச்சிவிகைமுதல் பெறுஞ்சதிரே  
முத்தலமெங்குமகிழ் தருங்கதிரே (ஞான)
- அ. கலைகளோதாதுணர் பெருவாழ்வே  
கழலைடந்தவர்களுக் கிலைதாழ்வே (ஞான)
- கூ. கொல்லிமழவன்மகள் கொடுவியாதி  
குமரகண்டந்தொலைத்த வருட்சோதி (ஞான)
- கா. சந்தத்தமிழ்க் கிரங்கியுமாபதி  
தந்தப்பொன்றங்கைக் கருள்பமோததி (ஞான)
- கக. யாழ்மூரிபாடிய நாயகமே  
யாவருமகிழ்ந்திடுங் தாயகமே (ஞான)
- கங். மருகவில்விடந்தீர்த்த வருமருங்தே  
வளிகற்குமணஞ்செய்த சிறுகுருங்தே (ஞான)
- கங். வாசீச்சருடன்மகிழ் செங்கரும்பே  
மகிழ்ந்துமைவனங்கிலர் மனமிரும்பே (ஞான)
- கச. வீழியிழலையுறு மாதவமே  
விளிர்பொற்காசு பெறுவிவமே (ஞான)
- கநு. மறைக்காட்டிற்கத வடைத்திடுஞ்சேயே  
வணங்கினர்க்கருள் புரியுங்தாயே (ஞான)
- கூ. மங்கையர்க்கரசியர் மகிழ்மதியே  
வந்தமையாண்டரு விதுததியே (ஞான)

கள. பாண்டியன்சரங்டீர்த்த மந்திரமே	
பகுதுத் தெவரு எருந்திரமே	(ஞான)
கஅ. ஏடெரியாதன விடுந்கோவே	
ஏடெதிருறப்புன விடுந்தேவே	(ஞான)
ககு. சமணாக்கழுவிடும் பெரும்பகையே	
சார்க்காலர்க்களித்திடும் பெருந்தகையே	(ஞான)
உ. புத்தன் தலையிடற வருஞ்சுட்டோ	
புகழுந்துமையடைந்தவர்க் கிலையிட்டோ	(ஞான)
உக. ஆண்பனைகாய்க்கச் செயருள்வடிவே	
அருந்தவர்புகழுந்திடு மறைமுடிவே	(ஞான)
உ. என்பைப்பெண்ணுங்கிய மூலிகையே	
இசைந்தழியார்தொழு மாண்டகையே	(ஞான)
உக. நல்லூர்ப்பெருமணத் தாலயமே	
நயந்தன்பர்க்கருள் மனோலயமே	(ஞான)
உச. உரைக்கும்பரசமய கோளரியே	
உவங்கெதமையனுதின மாதரியே	(ஞான)
உடு. சைவப்பயிர்தழையப் பொழிபுயலே	
தங்குமப்பயிருக்குப் பெருவயலே	(ஞான)
உகு. கிளைத்ததையளித்திடு மைந்தருவே	
கிளைப்பதற்கரியவோ ரொங்குருவே	(ஞான)
உ. அளவுபடாவருட் சாகரமே	
யடியவர்தமக்கு மனோகரமே	(ஞான)
உ. சந்ததமன்பர்கள் தாழுயவே	
சர்க்குணனுங்கழல் வாழியவே	(ஞான)
ஸ்ரீஞானசம்பந்தகுருவேநம.	

ஒ வ று.	
ஞானசம்பந்தனைத் துதிப்போமே	
நந்திவினைத்தலை மிதிப்போமே.	(க)
காழியில்வந்தருள் கற்பகமே	
கடைக்கண்பார்த்தருள் சிற்சகமே	(க)
சம்பந்தாமச் சற்குருவே	
தங்கருள்ஞான நற்றிருவே	(ஈ)
ஞானசம்பந்த னம்மாரியனே	
ஞானலந்தரு சிரியனே	(ஈ)
திருஞானசம்பந்த தேசிகமணியே	
சிவசமயத்தோர்க்குத் திகழுங்கண்மணியே	(ஈ)
பொற்றுள்ளக்கெள்ளட புண்ணியவருவே	
பொன்னடியேயெங்கள் புரையற்றதிருவே	(க)
சம்பந்தவென்னனுஞ் சதாரியனே	
நம்பந்தவிருள்தெறுஞ் சூரியனே.	(ஈ)
<hr/>	
வ	
சிவமயம்.	
திருச்சிற்றம்பலம்.	
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திர நாமாவளி.	
<hr/>	
சுந்தரநாம சுகானந்தபோதா	
வந்தருள்செந்தா மமாமலர்ப்பாதா	
க. வெள்ளிமலையினில் வீற்றிருப்போனே	
வெள்ளல்பணியில் மனம்விருப்போனே	(கங்)
நாரிபாகண்றிருங்கல்லருள் பெற்றேய்	
பாரிற்றிருமுனைப் பாடிநாடுற்றேய்	(கங்)

- ஈ. தெய்வத்திருநாவ இருளிலாதி  
சைவர்மரபிற் சனித்தப்ரக்யாதி (சங்)
- ஈ. சதுராரணுதி சதிராகக்கற்றேயும்  
மகராஜனேந்த்தும் வடிவமுழுற்றேயும் (சங்)
- ஊ. சடங்கவிமகன்மனஞ் சார்ந்திடக்கனங்தோய்  
சடங்கினிலரவன்து தடுத்திடச்சினங்தோய் (சங்)
- கூ. பித்தனென்றீசனைப் பேசிப்பழித்தோய்  
பத்திரவாளோலைப் பற்றிக்கழித்தோய் (சங்)
- எ. கத்தனசலோலை காட்டவேந்றூய்  
கித்தந்தெளிக்கேதவல் செப்பப்பின்சென்றூய் (சங்)
- ஏ. அருட்டுறையானென் ரயர்ந்தங்கழுதாய்  
கருத்தன்மெய்க்காகவியைக் கண்டுதொழுதாய் (சங்)
- கூ. வன்றெண்டநாமம் வினைதுக்கொள்பற்றேயும்  
அன்றேபித்தவென் ரருந்தமிழ்ச்சொற்றேயும் (சங்)
- கா. இப்படியேதல மெங்கும்பாடென்ன  
அப்பனுரைத்திட வாசைகொண்மன்னு (சங்)
- கக. திருத்துறையூர்த்தெரி சித்தகுணோ  
பெருத்திடுதவநெறி பெற்றதயாளா (சங்)
- கஉ. சித்தவடமடத்திற்கண் வளர்ந்தாய்  
முத்தன்பத்ததை முடித்துக்கிளர்ந்தாய் (சங்)
- கந. தம்மானையறியாத சாதியென்றெடுத்தோய்  
இம்மாநிலங்காண வின்றமிழ்தொடுத்தோய் (சங்)
- கச. தில்லைச்சிற்றம்பலந் தெரிசித்தநாதா  
எல்லையிலான்த மெய்தியின்தா (சங்)
- கஞ. ஆரூர்க்குவாவென் ரானசரீரி  
கிருஷ்கின்தை கிளர்ச்சகவாரி (சங்)

- ககு. வாகார்சம்பந்தர் வருதலமென்றே  
சீர்காழியைவலஞ் செய்குணக்குன்றே (சங்)
- கள. எம்பிரானாலூரை யெய்தியீரா  
தம்பிரான்தோழுப்பேரூர் தாங்குக்கெம்பிரா (சங்)
- கா. நாஞ்சிருவாருர் நம்பனாயேத்தி  
ஆஞ்சுதொண்டரோ டமர்ந்தருண்மூர்த்தி (சங்)
- ககு. பரவையாராழினலம் பார்த்துற்றமோகா  
பரமனருளொன்று பாடும்விவேகா (சங்)
- கா. நாதனருட்சொப்பனங் கண்டதூயா  
மார்த்தபரவை மனங்கொண்டநேயா (சங்)
- கக. தில்லைவாழுந்தனை ரொன்ப்பரசிவனே  
திருவாய்மலர்ந்தடி கொடுக்கப்பெற்றவனே (சங்)
- கா. திருத்தொண்டதொகைபாடிச் சேவித்தவெங்தாய்  
திருத்தொண்டர்நாப்பன் சிறப்பொடுறைநக்தாய் (சு)
- கா. குண்ணடூர்க்கலவரக் கோவிலிப்புகழுந்தோய்  
அண்டர்சேராளு ரமர்ந்துத்திகழுந்தோய் (சங்)
- கா. தண்கோட்டுபுவியன்பர் நந்திடநயங்கேதாய்  
பெண்களைப்பெற்றிடுமெபண்களாய்வியங்கேதாய் (சு)
- கா. திருப்புகலூர்பாடிச் செங்கல்லைப்பொன்னுய்  
விருப்பொடுபெற்று விளங்கியவன்னுய் (சங்)
- கா. திருப்பணையூராதி சேவித்துக்கீர்த்தி  
விருத்தாசலத்தை விசைமுந்தமெய்ப்பூர்த்தி (சங்)
- கா. பண்ணிரண்டாயிரம் பொன்பெறயோகா  
மன்னுமுத்தாநக்கியின் விட்டத்யாகா (சங்)
- கா. திருத்தில்லையாதிய சேவித்தடுத்தாய்  
திருவாலூர்வாவியிற் செம்பொனெடுத்தாய் (சங்)

- ஈக. இட்டமாக்குருகாலு போய்தியதேவே  
கட்டமுதியக் களித்துண்டகோவே (சுந)
- ஏ.0. கச்சுரன்றரும் பிச்சானமுண்டாய்  
பிச்சாடனன்செயல் மெச்சியேகண்டாய் (சுந)
- ஈக. அன்பாக்காரஞ்சியே காம்பரமாதி  
இன்பாயங்கார்தல மேத்தியசோதி (சுந)
- ஈ.2. உன்னுஞ்சிருவொற்றி யூராமதித்தாய்  
பன்னும்படம்பக்கர் பாதந்துதித்தாய் (சுந)
- ஈ.ந. அடிமைசெய்சங்கிலி யாரோழில்கண்டோய்  
கடிமணஞ்செய்யுங் கருத்துகொண்டோய் (சுந)
- ஈ.ச. மகிழுடியினிற்பர வசஞ்செய்துதங்தோய்  
மகிழுஞ்சங்கிலியாரோ மணஞ்செய்துகந்தோய் (சுந)
- ஈ.ந.ந. ஆரூருக்கோசை யாலடியொடுத்தோய்  
காருருங்கண்டார்க்குக் கண்களைக்கொடுத்தோய் ()
- ஈ.க. காஞ்சியைப்பாடியோர் கண்பெற்றுக்கொண்டோய்  
வாஞ்சித்தாருரினில் மற்றைறக்கண்கண்டோய் (சுந)
- ஈ.ள. பரமனீத்துதாக விரவினில்விட்டோய்  
பரவையாரினப்ப பரவையுட்பட்டோய் (சுந)
- ஈ.அ. எயர்கோன்கவிக்காம நாயனுர்ச்சேர்க்கோவே  
துயனரருளாலே நேயங்கொண்டார்க்கேதீரிய் (சுந)
- ஈ.கூ. சேரமான்பெருமானுஞ் சேரவிருந்தே  
ஆரூர்சிலநா எமர்ந்தமருந்தே (சுந)
- ச.0. தேவிபங்காளனீத் தேர்ந்தசுகுனு  
காவிரியாற்றைக் கடந்தநிபுனு (சுந)
- ஈ.க. முருகன்பூண்டூர் சின்றமிழ்தொடுத்தாய்  
திருட்டகோள்பொன்னைச் சித்திரிவாயெடுத்தாய் (சுந)

- ஈ.2. மதலையணிந்த முதலைங்கிளந்தாய்  
முதலைவிமுங்கின மதலையைத்தங்தாய் (சுந)
- ச.ந. வந்துவஞ்சைக்கள வள்ளற்பரிந்தோய்  
பந்தத்தொடக்கறப் பாடல்புரிந்தோய் (சுந)
- ச.ச. அத்தனருளால் வெள்ளாளையையூர்ந்தோய்  
பத்தர்சூழ்வெள்ளிப் பருபதஞ்சேர்க்கோய் (சுந)
- ச.நு. எங்களோயாண்டரு ளௌம்பெருமானே  
மங்களம் மங்களம் வாழிந்தகோனே (சுந)
- எ வ று.
- திருத்தொண்டத் தொகையருள்திருவாயா  
திசைமுழுதும்புகழ் திகழ்துவாயா (ஈ)
- முத்திவிழுக்கொரு கண்மணியே  
மூலவிருட்டகொரு விண்மணியே (உ)
- சிவனைப்பெண்பால்தூது செலவிடுத்தோனே  
செந்தமிழ்வேதத் தொடைதொடுத்தோனே (ந)
- தம்பிரான்றேழ னெனும்பெருந்தவனே  
கைவத்தவக்கோலங் தாங்குமன்னவனே (ஞ)
- வன்றெருண்டநாமம் வழங்கக்கொண்டோனே  
மன்னுஞ்சிவானந்த மதுவையுண்டோனே (ஞ)
- ஆஸாலசங்தர வானந்தபோதா  
காலாந்தகனிலை கண்டருள்காதா. (சுர)

ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிவாழக.



வ  
சிவமயம்.  
திருச்சிற்றம்பலம்.

**ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திர  
நாமாவளி.**

வாதலூர்வந்தரூண் மாதவமே	(க)
வாழ்வென்றடைந்தவர்க் கேதவமே	(க)
மாணிக்கவாசக மாமணியே	(க)
மாதவத்தோர்கள் சிகாமணியே	(க)
தேசிகமணியே திருமணியே	(க)
மாசறுமணியே மனமணியே	(க)
தவவேடத்துச் சற்குருவே	(க)
ஷசுவநற்குருவே யெந்திருவே	(க)
அன்புருவேமெம தாரியனே	(க)
அகவிருள்போக்கிடு சூரியனே	(க)
வேதாகமமுழு துணர்ந்தோனே	(க)
தீதானவையுளாந் தணங்தோனே	(க)
மந்திரிக்கிழமை பூண்டோனே	(க)
மனஞ்சிவத்தேயுற வாண்டோனே	(க)
சங்கரகுருவடி சார்ந்தோனே	(க)
தத்துவஞானக் தேர்ந்தோனே	(க)
குருந்தசிருமொழி பெற்றேனே	(க)
குவலமயப்பொய்வாழ் வற்றேனே	(க)
திருப்பெருந்துறையை யடுத்தோனே	(க)
கருப்பெருந்துறையை விடுத்தோனே	(க)

சத்திசிபாதத் துத்தமனே	(கக)
சத்துவகுணனே சத்தமனே	(கக)
உடல்பொருளாவி யளித்தோனே	(கக)
ஓங்குசகத்திற் களித்தோனே	(கக)
ஐங்கெழுத்துண்மை யறங்தோனே	(கக)
ஐம்புலக்காட்டை யெறங்தோனே	(கக)
ஆணந்தக்கட லாழுங்தோனே	(கக)
ஐமணடித்துணை தாழுங்தோனே	(கக)
சிவதிருப்பணியே களித்தோனே	(கடு)
செழியன்பொருளை யளித்தோனே	(கடு)
திருவாசகமொழி திருவாயா	(கக)
சிவனடியேதொழு முயர்நேயா	(கக)
சிவமணத்தேன் றிகழ் செவ்வாயா	(கஏ)
கித்தந்தெளித்திரு நனிதூயா	(கஏ)
வைத்திகசைவம் வளர்த்தோனே	(கஏ)
மெய்திகழ்ஞான வுளத்தோனே	(கஏ)
உள்ளத்திருள்தெறு மாதவனே	(கக)
உயர்தருஞான மாதவனே	(கக)
நரிபரியாக்கப் பெற்றேனே	(கக)
ஈம்பனருட்பாங் குற்றேனே	(கஏ)
வைகைபெருக்குற வைத்தவனே	(கக)
மாசறுநெஞ்சின் மெய்த்தவனே	(கக)
சம்புவையடிமை யாக்கியவா	(கக)
தனிமதுாத்தெருப் போக்கியவா	(கக)
குவிக்கிப்பிட் டருத்தியவா	(கஏ)
குடைத்தலையிற் பொருத்தியவா	(கஏ)

முன்னேண்டுமிடமணி ணேற்றியவா	(உ.ஈ)
முத்திக்குறுகெந்தி சாற்றியவா	
அற்புதமுர்த்தி யருளாளா	(உ.ஏ)
அன்புருவேயதி சுகுணாளா	(உ.ஏ)
பிரம்படியேற்றிடப் பெம்மானே	
பிடுறமண்பு செயெம்மானே	(உ.ஏ)
உலகமெலாங்கொழு வோங்கியவா	
உயர்தவக்கோலங் தாங்கியவா	(உ.ஏ)
பாண்டியனுப்பக் கொண்டவனே	
பரகதிக்காளாக் கண்டவனே	(உ.ஏ)
கழுக்குன்றிற்குருக் கோலமதே	
கண்டுகளித்தரு ளாரமுதே	(உ.க)
சிவபோகத்தி விருந்தவனே	
சித்தந்திருந்தப் பெருந்தவனே	(ந.ஏ)
புத்தாவெவன்றருள் புண்ணியனே	
புகழ்பெறுவின்மல கண்ணியனே	(ந.க)
புத்தாச்சைவஞ் சேர்த்தோனே	
பொங்குமனத்திருள் தீர்த்தோனே	(ந.உ)
சிவசாதனவழி நிறுத்தினவா	
சிதம்பரமென்ற நிவுறுத்தினவா	(ந.க)
மூகைமாழிந்திடச் செய்தோனே	
மூலமலத்தொடர் கொய்தோனே	(ந.ஏ)
திருவாசகமதை முன்னேனே	
செங்கையிலெழுதச் சொன்னேனே	(ந.ஏ)
பாவையுடன் சொற் படியன்றே	
கோவையாத்த குணக்குன்றே	(ந.க)

தேனாறிப்திரு வாயானே	(ந.ஏ.)
நானாறருளிய தூயோனே	
புகழ்வாசகமறை வாக்கியனே	
பொற்சபைபேற்றிய பாக்கியனே	(ந.இ.)
பேரானங்தப் பெருவாழ்வே	
பெற்றுகிலைங்தரு ளமவாழ்வே	(ந.கூ.)
கீ வ று.	
மாணிக்கவாசகர் மலரடியே	
மாசறநங்தலைக் கணிமுடியே	(ச.ஏ.)
திருவாசகமே மெய்வேதம்	
சித்தங்கணாத்தரு ணற்போதம்	(ச.க)
கல்லையுமருக்க வல்லதுவே	
கதிவழிசேர்க்க நல்லதுவே	(ச.உ.)
திருவாசகத்துக் குருகாரே	
ஓருவாசகத்துக் குருகாரே	(ச.ந.)
முத்திவழிக்கொரு நற்றுணியே	
மோதுபவாம்புதிக் கோர்புணியே	(ச.ச.)
என்பையுருக்கும் பாட்டதுவே	
இதுபோலுலகில் வேறெறதுவே	(ச.ஞ.)
பவனோய்க்கொருபெரு மருந்தாமே	
பர்லோகத்து விருந்தாமே.	(ச.கூ.)

வெண்டா.

சொற்கோவங்தோணிபுரத் தோன்றலுங்குங்தரங்கு  
சிற்கோலவாதலுத் தேசிகனும்-முந்கோலி  
வங்கிலால்நிரங்கே மாமறைதாருளெங்கே  
எந்தமிராணங்தெழுத் தெங்கே.

வாகிசசம்பந்த மாதவகுருவே  
வன்றெண்டவாதலுர் வந்தருள்கிருவே (க)  
நால்வர்திருப்பணி செய்வோமே  
நங்கள்பிறப்பறுத் துய்வோமே (ஒ.)  
நால்வர்திருப்பங்கயவுடியே  
கலமுறநந்தலீக் கணிமுடியே.  
நால்வர் திருவிதவாழ்க்.  
முற்றிற்று.

வாழி விருத்தம்.

சீர்மேவும்பார்பதியார் திருமுலைப்பாலுண்ட  
திருஞானசம்பந்தர் திருவடிகள்வாழி  
சீர்மேல்கன்மிதப்பித்த வப்பராதிவாழி  
கிமலைந்ததூதாயிலித்த நேசராதிவாழி  
வார்மேவும்பெருந்துரையில் வள்ளலருள்பெற்ற  
மாணிக்கவாசகர்த மலராதிகள்வாழி  
பார்மேல்மற்றன்ப ராதிவாழிநக்நடேச  
பக்தஜன சபைவாழி வாழிபரனருளே.

சிலமயம்.

திருச்சிற்றம்பலம்.

## சிவநாமாவளித்திரட்டு.

உலகெ லாமுணர்க் கோதற் கரியவன்  
நிலவு லாவிய சீர்மலி வேணிபன்  
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்  
மலர்கி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

நேரிசை வண்பா.  
முன்னவனே யானைமுகத்தவனே முத்திரலஞ்  
சோன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே—மன்னவனே  
சிற்பரனே மைங்கரனே செஞ்சுக்கட்டஞ் கேகமேனே  
தற்பரனே சின்றுள் சரண்.

இராகம்-இந்துஸ்தான்-பியாக்-ஆதிதாளம்.  
சிவசிவகஜமுக கணாதா, சிவகுணவங்தித குணந்தா,  
சிவசிவசிவசிவ தத்துவபோதா, சிவகுருபாகிவ ஏன்முகநாதா,  
சிவசிவசிவசிவ சின்மயதேஜா, சிவசந்தரருஞ் சிதநடராஜா.  
அம்பலத்தரசே யருமாங்தே  
யானக்நத்தேனே யருள்விருங்தே.

பொதுநடத்தரசே புண்ணியனே  
புலவரெலாம்புகழ் கண்ணியனே.

மலைசருமகளே மடமயிலே  
மதிமுகவழுதீ யினங்குமிலே.

ஐனங்க்கெடுதீயே யினமயிடேயே  
யற்புதத்தேனே மலைமானே.

சிவசிவசிவ சின்மயதேஜா  
சிவசந்தரருஞ் சிதநடராஜா.

படனவிடேக பரம்பரவேதா  
நடனசடேச சிதம்பரநாரா.

அர்பிரமாதியர் தேழியாதா	
அரகாசிவ வாழியபாதா.	7
அஷ்ணவங்கண வம்பரபோஶ	
அம்பலநம்பர மெபிக்கோஶ.	8
அம்பரவிம்ப சிவம்பாஶ	
அஞ்சிதரஞ்சித குஞ்சிதபாதா.	9
தஞ்சிரமங்கிர யங்கிரபாஶ	
சங்கரசங்கர சங்கராஶ	10
கனகசிதம்பர கங்கரபுரஸர	
அனகபர்பர சங்கரஹரஹர.	11
சுகலகவாண்ட சுராசரகாரண	
சகுணசிவாண்ட பராபரபூரண.	12
இக்கரைகடங்கிடி. லக்கரையே	
இருப்பதுகிதம்பரச் சர்க்கரையே.	13
எனஞ்சிருதம்பொடு சித்தமதே	
இனிப்பதுநடாரௌஜ புத்தமுதே.	14
ஜிப்திருச்சபை யாடகமே	
ஆடுதலானங்க நாடகமே.	15
உத்தரான சிதம்பரமே	
சித்தியலாங்கரு மம்பரமே.	16
அம்பலவாசிவ மாதேவா	
வம்பலவாவிங்கு வாவாவா.	17
நடராஜனெல்லார்க்கு நல்லவனே	
நல்லவலாஞ்சேய வல்லவனே.	18
ஞாந்தராடகங் கண்டோமே பர	
மானங்க மோனகங் கொண்டோமே.	16
சகளவுபகள நிட்களாதா	
உகளசததள மங்களபாதா.	20
சங்ததமுஞ்சிவ சங்கரபசனம்	
சங்கீதமென்பது சந்தனவசனம்.	21
சங்கரசிவ மாதேவா	
வெங்களையாட்காள வாவாவா.	22

அரகரசிவசிவ மாதேவா	
அருளமுதங்கர வாவாவா.	23
நடனசிகாமணி நவமணியே	
திடனக்மா. ஜனி சிமணியே.	24
நடமிட மெபல நன்மணியே	
புடமிசெம்பல பொன்மணியே.	25
ஒட்டாதுகிழ்திக்கு முள்ளமுடுதே	
தெவிட்டாதுதித்திக்கு தெள்ளமுடுதே.	26
நடராசவள்ளலை ஸ்ரீதலே	
ஏந்தொழிலாட்விளை யாடுதலே.	27
ஏருட்பொதுநடமுதே தாண்டவனே	
யருட்பெறுஞ்சோதியென் னுண்டகனே.	28
நடராசமாணிக்க மொன்றதுவே.	
நன்னூதலாணிப்பொன் மன்றதுவே.	29
நடராசபலமது நம்பலமே	
நடபாவது திருவம்பலமே.	
நடமாசர்பாட்டே நறும்பாட்டு	
குாலத்தார்பாட்டெல்லாம் வெறும்பாட்டு.	31
சிதம்பரப்பாட்டே திருப்பாட்டு	
கீவர்கள்பாட்டெல்லாம் தெருப்பாட்டு.	32
அப்பெப்பாட்டே யருப்பாட்டு	
அல்லாதபாட்டெல்லா மருட்பாட்டு.	33
அம்பலவாணை நாடின்னே	
அவன்டியா ரொடுங் கூடின்னே.	34
தப்பதாம்புகழ் டாடின்னே	
தந்தனவென்றுகூத் தாடின்னே.	35
நான்சொன்னபாடலுங் கேட்டாரே	
குானசிதம்பர நாட்டாரே.	36
இனிதுயர்படமாட்டேன் விட்டேனே	
யென்குருமேலாணை யிட்டேனே.	37
இனிப்பாடுபடமாட்டேன் விட்டேனே	
யென்னப்பன் மேலாணை யிட்டேனே.	

சன்மார்க்கம்நன்மார்க்கம்	39
சகமார்க்கங்குன்மார்க்கங் துன்மார்க்கம்	
நாதாந்தாடுடிக்கு நாயகரே	40
நடாராசரேசபா நாயகரே.	
நன்சொல்லுமி துகேளீர் சத்தியமே	41
நடாராசரெனில்லா சித்தியமே.	
நல்லோரெல்லார்க்குஞ் சபாபதியே	42
நல்லவர்மிடுக் தமாசிதியே.	
நடாராசர்தன்னட நன்னடமே.	43
நடாந்புரிகின்றது மென்னிடமே.	
சிவகாமவல்லிக்கு முப்பிள்ளையே	44
திருவாளைஉன் தீர்ப்பில்லையே.	
சிவகாமவல்லியூத் தீர்ப்புவனே	45
சித்தெல்லாஞ்செய்திடத் தேந்தவனே.	
இறவாவறந்தரு நந்தையை	46
யென்மறைபுகழிவது சிற்செட்டையே.	
என்னிருகண்ணு எனிருந்தவனே	47
இறவாதருள மருந்துனே.	
சிற்செபைப்பனே யந்தேனே	48
சித்தியெலாஞ்செய்ப் பெற்றேனே.	
அம்பலவாணர்தம் மழுயவடே	49
மருளராள்மளி முடியவரே.	
அருட்பெருஞ்சோதியைக் கண்டேனே	50
ஆனந்தத்தெள்ளமு தன்னடேனே.	
இருட்பெருமாணயை விண்டேனே.	51
ஒல்லாஞ்செய்தியைக் கொண்டேனே.	
கருணாநிதியே குணநிதியே	52
குதிமாநிதியே காலாநிதியே	
தனிமாபதியே சபாபதியே.	53
கருணாநிதியே சபாபதியே	
கதிமாநிதியை பசபதியே.	54

சபாபதிபாதம் தபோவிரசாதம்	55
தயாநிதிபோதம் சதோதயவேதம்.	
கருணாநிப்பரவர காசிரபவபவ	56
அருணாநிப்பரதர ஹரஹரசிவசிவ.	
தனகாகரபுர ஹரசிரகரதர	57
கருணாகரபர சரவறஹரஹர.	
கனகசபாபதி பசுபதிநவபதி	58
அனகவுமாபதி யதிபதிசிவபதி.	
வேதாந்தபராம் பரசயசய	59
நாதாந்தநடாம் பரசயசய.	
ஏகாந்தசர்வேச சமோதம்	60
யேகாந்தநடேச நமோநம்.	
ஆதாம்பரவாடக வதிசயசய.	61
பாதாம்புசநாடக சயசயசய.	
போதாந்தபுரேச சிவாகம	62
நாதாந்தநடேச நமோநம்.	
ஜாலகோலகன காம்பரசாயக	63
காலகாலவன காம்பரநாயக.	
உபலசிரதல சுபகணவங்கண	64
சுபலகரதல கண்பணகநகண.	
அபயவரதகர தலபுரிகாரண	65
உபயபரதபத பரார்ப்புண.	
அகரவுகரசப கரவரசினகர	66
தகரவுகரவ புராதினகர.	
வகரசிதரதின கரசகிரபுர	67
மகரவகரவர புறஹரஹரஹர.	
பரமமந்திரசக னாகளகரண	68
படன்தந்திரங்க மாகமசரண.	
அனந்தகோழிகுண கரகவசகலிதா	69
அகந்டவேதசிர கரதரபவிதா.	
பரிபூரணலான சித்யபர	70
பதிகாரண அதபரம்பக.	

கிவனூனப தாட்கந்தா  
கிவபோதப ரோகளக்டக்.

சகலவோசபர சாரகலாரக

சபளபோகசல பூகதாக.

சக்டபோதக தாரணதன்யை

சக்யவேஷக பூரணசின்யை.

வரகோசாதம் கோதயகாரிய

பரபாசாங்த சக்தோதயகுரிய.

பளிதகீபக சோமிதபாரா

லிலிதருபக ஸ்தாபிதநாதர்.

அனுந்தகோப சருணும்பகநாதர்

அமிர்சருப தருணும்புசபாதர்.

அம்போருகபத அரஹாரகங்கம்

சம்போகிசிவ சிவசிசுசுங்கர.

சிதம்பரகார பாம்பிரகார

சிதம்பரேசா காம்பிரகார.

அருட்பிரகாசம் பரப்பிரகாசம்

அகப்பிரகாசம் சிவப்பிரகாசம்.

நடட்பிரகாசம் தவட்பிரகாசம்

நவப்பிரகாசம் சிவப்பிரகாசம்.

நாதபரம்பரனே பராநாதசிதம்பரனே

நாததிகம்பரனே தசநாத சுதந்திரனே.

நாளாடத்தவனேப்பர ஞானியிடத்தவனே

ஞானவரத்தவனே சிவனூனபுரத்தவனே.

நாஸபாபியேமறை ஈடுசுதாகதியே

தீனதயாநிதியேபர தேவியுமாபதியே.

புத்தக்தரும்போதா வித்தந்தருந்தாதா

தித்தந்தரும்பாதா சித்தந்திரும்பாதா.

திருச்சிற்றம்பலம்.

71

72

73

74

75

76

77

78

79

80

81

82

83

84

அருள்விளக்கமாலை,  
எண்சீரடிபாசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

கல்லார்க்குங்க்கற்றவர்க்கும் களிப்பருளுங்கிளிப்பே  
கீட்ணுர்க்குங்கண்டவர்க்கும் கண்ணளிக்குங்கண்ணே  
எல்லார்க்குராட்டார்க்கும் வரபளிக்கும்வரமே  
மதியார்க்கும்யதிப்பவர்க்கும் மதியெக் குக்கும்யதியே  
ங்கல்லார்க்கும்பொல்லார்க்கும் கடுகின்றாலுடே  
நார்களுக்குஞ்சுர்களுக்கும் நலங்கொடுக்குலடே  
எல்லார்க்கும்பொதுவில்கட்டு மிகின்றவிலே  
என்னரசேயென்புசுலு மினசமுனிக்கருளே.

சனிச்சிறிமீபன்சிறிகின்கேவருந்திபோததலைத்  
தன் ருந்தமெனக்கெண்டு சிரிமாதக்கணத்தே  
பனிப்புறுபுவல்வருத்தமெலாங் தல்வத்தருளிக்கனே  
பயமுனக்கண்ணன்றெற்றைப் பயிக்கத்தெற்றத்தகுருவே  
இனிப்புறுஙனபொழிபுகன்றென் முடிமிகொவங்கா  
வீணையர்த்தியெனையாண்டு வென்னுரிஸ்தற்றுணையீ  
கனித்தநறுங்கனியேயென் கண்ணேசிர்சனப்பயில்  
கலங்கடத்தாகேயென் கருக்கும்கனிக்கருனே.

இருளிரவிலைருமூலைத் தின்னை எல்லான்பகித்தே  
இனப்புடனேபுடித்திருக்க வெளைத்தேழிவக்கே  
பொகுருணவுகொடுத்தன்னக் கெய்வித்தேபசியையே  
போக்கியருள்புரிக்கவுன்றன் புண்ணியைற்றுணையே  
யருளிரவங்கிக்கெல்லா வாட்வுமீனக்கருளி

மண்டேலைநடவில்லுக்க வைத்தவர்குமணியே  
யருளுணவுமளித்தென்னை யாட்டாகொண்டசிவநே  
யம்புலத்தென்னாகேயென் னலங்கலனிக்கருளே.  
நான்பசித்தபோதல்லாங் தான்பசித்ததாக  
ஙலலுணவுகொடுத்தென்னைச் செல்வருநாளன்றதே  
பூன்பசித்தவினிப்பொன்றுக் கோற்றுதலைக்கேயே  
யெள்ளியெதன்னமுடுதனக்கீங்குவகுளித்தவொளியே

வாண்பதிக்குங்கொந்து ஈன்முகற்குமரிசும்  
வாழ்வெனக்கேயாகியுற வரமளித்தபதியே  
தேன்பரித்தமலர்மணமே திருப்பொதுவிலானத்  
திருநடனஞ்செய்யரசே யென்கிறபொழியேற்றருளே.

திசையறியமாட்டாதே திகைத்தசிறியேனைத்

தெளிவித்துமணிமாடத் திருத்தவிகிலேற்றி

ஈசையறியாநற்றவரு மற்றவருஞ்சூழ்ந்து

நப்பவருடிசிவிலையை நாட்டவைத்தபதியே

உசையறியாப்பெருவாழ்வே மயலறியாவற்றிலே

ஓானடுவேயின்பவடி வாழிருந்தபொருளே

பசையறியாமனத்தவர்க்கும் பசையறிவித்தருளாப்

பரிந்தநடத்தரசேயென் பாட்டுமணிந்தருளே.

நன்மையெலாங்திஷமெயனக் குணாத்தோழித்திரியும்

நாம்க்குலத்திற்கடையான ஈரழியேனியற்றும்

புன்மையெலாம்பெருமையெயனப் பொருத்தருளிப்புலையேன்

பொய்யுரைமெய்யுரையாக புரிந்துமகிழ்க்க்கருளி

தன்மையெலாமுடையைப்பருங் தவிசேற்றிமுடியுக்

தரித்தருளியைக்கொழில்செய் சுதுரளித்தபதியே

பின்மையெலாந்தவிரிந்தடியா ரின்பழுறப்பொதுவி

விலங்குகடத்தரசேயென் னிசையுமணிந்தருளே.

மதமென்றுஞ்சமயமென்றுஞ் சாத்திரங்களென்றும்

மன்னுகிள்ளதேவென்றும் மற்றவர்கள்வாழும்

பதமென்றும்பதமடைந்த பத்தரதுபவிக்கப்

பட்டாலுபவங்களென்றும் பற்பலாவிரிந்த

விதமொன்றுங்கொதியாதே மயங்கியவென்றனக்கே

வெட்டவெளியாயறிவித் திட்டவருளிநையே

சதமொன்றுஞ்சுத்தசிவ சன்மார்க்கட்பொதுவில்

தனிநடனஞ்செய்யரசேயென் சாற்றுமணிந்தருளே.

அருளுடையாரெல்லாருஞ் சமரசன்மாக்க

மடைந்தவரோயாதவினு லவருடனேகூடித்

தெருஞ்சையவருணை நிபிற் சளித்தவினையாடிச்

செழித்திடுகவாழ்க்கவெனச் செப்பியச்சுக்குருவே

பொருளுடையைப்பருங்கருணப்பூரணமெய்ச்சிலமே

போதாந்தமுதலாறும் நிறைங்கொளிருமாளியே

மருஞ்சையார்தமக்குமரு ணீக்கடனிப்பொதுவில்

வயங்குநடத்தக்கேயென் மாலையுமெந்தருளே.

காலையிலேயென்றனக்கே கிடைத்தபெரும்பொருளே

களிப்பேயென்கருத்தகத்தே கனிந்தகறுங்கணியே

மேலையிலேயிம்மையிலே வொருணமையிலேவத்தால்

மேவுகின்றப்பரும்பயனும் விளைவெயலர்த்தருமச்

சாலையிலேயாருபகலிற் நந்ததனிப்பதியே

சமரசாசன்மார்க்கசங்கத்து தலையமர்க்கநிதியே

மாலையிலேகிறங்கமொழி மாலையணிந்தாடு

மாநாட்ததன்றாசேயென் மாலையணிந்தருளே.

தலைகாலிச்சுறியாதே திரிந்தசிறியேனைத்

தான்விலங்காட்கொண்டருளித் தடைமுழுதங்கவிர்த்தே

மலைவுறமெய்யிலவினித்தே யருளமுதமருத்தி

வல்லபசத்திக்களொல்லா மற்றுவிப்பட்டிரின்து

நிலையுறவேதானுமதி யேனுமொருவழங்க

நிறையிலைநவிவித்தயர்ந்த நிலைதன்மேலமர்த்தி

இலர்தலைப்பொருட்சோசி யரக்கொடுத்தருளி

யாடுகின்றவரசேயென் எலங்கலணிந்தருளே.

முறையிடு.

எண்டிரியாசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

மருங்தறியென்மணியறியேன் மதிரைமான்றறியேன்

யிதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலையறியேன்

திருங்தறியேன் திருங்கருளின் செயலநியேன்றந்தான்

செப்பிதறியேன்மனமடங்குங் திறத்தினிலோநிடத்தே

திருங்தறியேன்றிச்தேரை யேத்திடவழியே

னெங்கைப்பிரான் மணிமன்றமெய்தவறிவேனே

விருந்திசைசொலவறியே ஜங்கனான்புகுவேன்

யார்க்குரைப்பேன்னே செம்வேனேதுமறிச்சிலனே.

அக்காரக்கொடுக்கும்கை யகழ்க்கதறியவறியே  
னரிவறிதவந்தனர்பாற் செறியிழேறியறியேன்  
நங்கானமுறுதலர்போல் நவம்புரிக்குமறியேன்  
உக்கமரக்கனி போலை மிச்னக்கனிக்குமறியேன்

பக்ஸானுப்புஸவரெல்லாம் வந்துதோழுகடிக்கும்  
யணிமன்றக்கணியன்டையும் ஏழிமுறிவேனே  
இக்கானங்கிரிக்கிண்றே னங்கணான்புகுவென்  
யார்க்குரைப்பேனன்ன. செய்வேனே துமறிந்திலனே.

ஒந்குமுநகற்றறியேன் கற்பனகற்றறிக்க  
கருஷ்டர்க்கிருக்குட்டத்திற் களித்திருக்கவறியேன்  
நந்துக்கிலேங்றறியே னின்னுரினடித்தேன்

ஒடேங்கப்பெருங்கடலை ஏந்துக்கையறியேன்  
சிற்குணமஸபணிமன்றந் நீருகடனப்புரியங்  
திருவடியென்கௌனிமதச்செரக்கவறிவேனே

இற்குணங்கெப்புதுமல்கின்றதெனங்வனான்புகுவென்  
யார்க்குரைப்பேனன்ன. செய்வே னேதுமறிந்திலனே.

தேகமுறுப்புக்கிலைத் திறஞ்சிறிகுமறியேன்  
சித்தாங்கிலையறியேன் கிட்டிக்கூயறியேன்  
யோகமுறநிலைத்து முனரங்கரமேன்கிறியே

ஞாலககடையைடைக்கிடத்தெய்மூட்டார்ந்தகடை யேன்  
ஆகமுறிதிருந்தி னெளிவிளங்கவசங்கித  
யம்பலத்தில் உக்கிற ஏட்டையறிவேனே

ககவநுபவறியே னெங்குணான்புகுவென்  
யார்க்குரைப்பேனன்ன. செய்வே னேதுமறிக்கிலனே.

வரையபரமார்க்கமே: புரமார்க்கமறியேன்  
மரணபயக்கவிர்த்திக்குஞ்சன் மார்க்கமதையறியேன்  
திரையறுதன்கடலவறியே னக்கடலைக்கட்டதே  
தெள்ளமுகமுனவறியேன் சிரமடக்கவறியேன்

உலரயனர்வகட்டத்திரு யணிப்பந்தக்கணிலே

யொருகைடைய்திரிக்கன்றுர் பெருமையறிவேனே

இக்கருப்பொய்துலகினிடை மூங்கணான்புகுவேன்

யார்க்குரைப்பேனன்ன. செய்வே னேதுமறிக்கில? ன.

2

3

4

5

6

7

ஆனந்தமேலீடு.

இராகட்ட-சஹானு, ஆக்தாளம்.

திருச்சிற்றம்பலம்.

கையறவிலாதுகடுக் கண்புருஷப்பூட்டு

கண்டுகளிகொண்டுதிரக் குண்டுகொடுக்க

ஐயர்மிகவப்பும்வகை யப்பர்விளையாட்டு

ஆசிவதன்றேமறைகள் பாடுவதாட்டு.

சிற்கபையும்பொரச்பையுஞ் சொந்தமெனதாச்ச

தேவர்களாலுவர்களும் பேசுவதென்பேச்சு

இங்கையவாழ்விலெனக் கென்னையினியேச்சு

என்பிறவித்துன்பமெலாழின்ரூட்டோச்சு.

ஜயரூட்சோதியர சாட்சிபெயனதாச்ச

ஆரணமுாகமாமும் பேசுவதென்பேச்சு

இவ்வகாழ்விலெனக் கென்னையினியேச்சு

என்பிறவித்துன்பமெலாழின்ரூட்டோச்சு.

ஈசனருளாந்தவி வேற்றதாருவோடும்

ஏறிக்காரபேறினே னிருந்ததாருபாயும்

தேசதுமம்பாடுதுத் தெய்வயணிடபீடம்

தீபவொளிகண்டவுடன் கேள்க்கத்துசந்தோட்டு.

மேருமலை உச்சியில் விளக்குகம்பாட்டு

வேதன்மேலுலகில் வீறுமரசாட்டு

சேருமதித்தகண்டபல காட்சிகள்கண்காட்சி

செப்பல்கூட்டுமிக்கெகன் னப்பனருட்சாட்சி.

துரியரலைமேலுளதோர் சோதிவளாகுடு

தோன்றுமதிலையர்கட்டு செய்யுபணிவுடு

தெரியுமதுகண்டவர்கள் காணிலுமிரோடு

செத்தந்வரமுவரென்று கைத்தாாம்போடு.

சோல்லாஸப்பரிய சோதிவரைமீது

தூயதுரியப்பதியில் நேயாறையோது

எல்லாஞ்செயல்லசித்தர் தம்மையறும்போது

இறக்காரைமுவரென்று புரந்தாரையுது

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்றியலாச்சு  
சித்தர்களும்முக்தர்களும் பேசுவதென்பேச்சு  
இப்பெரியவில்லகி வென்னையினியேச்சு

என்பிறவித்துண்பவெலா மின்ரோடேபோச்சு  
வலதுசொன்னபேர்களுக்கு வந்ததுவாய்த்தாழ்வு  
மற்றுவரைச்சேர்த்தவர்க்கு வந்ததைக்காழ்வு  
வலதுபுசுமாடங்மால் வந்ததருள்வாழ்வு  
மற்றுங்கைச்சூந்தவர்க்கும் வந்ததுங்கல்வாழ்வு.

அம்பலத்திலெங்களைய ராடியங்லாட்டம்  
அன்பொதுதித்தவருக் கானதுசொல்லாட்டம்  
மம்புசொன்னபேர்களுக்கு வந்ததுபல்லாட்டம்  
வந்ததலையாட்டமன்றி வந்ததுபல்லாட்டம்.

நாத்திக்குஞ்சொல்கின்றவர்தம் நாக்குமுடைநாக்கு  
நாக்குருசெகாள்ளுவது நாறியபின்னைக்கு  
சீர்த்திபெரும்பலவர் சீர்புகன்றவாக்கு  
சேல்வாக்குஸ்வாக்கு தேவர்திருவாக்கு.

திருச்சிற்றம்பலம்.

### வேட்கைக் கொத்து.

தலைமகள் பாக்கியோடுகூறல்.  
எண்சீர்க்கழி னெழலதுச்சந்த விருத்தம்.  
திருச்சிற்றம்பலம்.  
விண்படைத்தபுகழ்த்தில்லை யம்பலத்தானவர்க்கும்  
மேலானுண்பருளு மேவுநடராஜன்  
பண்படைத்தப்பவளையறியா விளம்பருவந்தனிலே  
பரிந்துவந்துமாலைபிட்டான் பார்த்தறியானமிட்டும்  
பெண்படைத்தபெண்களை மலதித்தேவது  
பேசுகின்றுர்கூக்கின்றேன் பிச்சியென்வானேன்  
கண்படைத்துங்குழிபிள்ளிகுக் கண்க்குமுன்டோவவன்றன்  
கணக்கிறித்தும்விடுவேனே கண்டாயென்றேழி.  
சீத்தமணியம்பலத்தா னென்பிராண்தாதன்  
சிவபெருமா னெம்பெருமான் செல்வநடராஜன்

8

9

10

11

1

வாய்த்தவென்னையறியாத விளம்பருவந்தனிலே  
மகிழ்ச்சுதுவங்துமாலைபிட்டார் மற்குத்தமுகம்டாரா  
ராய்த்தகலைகற்றுணர்ந்த வணங்களையார்தமக்கு  
ளார்செய்தடோதலையோ வானுலுமிதுகேள்  
காய்த்தமரம்வளையாத கணக்குமுன்டோவவன்றன்  
கணக்கறிந்தம்விடுவேனே கண்டாயென்றேழி.

என்னுபிறிந்தலங்துகலன் தினிக்கின்றபெருமா  
னென்னிறைவன் பொதுவின்ட மியற்றுகடராஜன்  
றன்னையறியாப்பெருவத் தென்னைமணம்புரிந்தான்  
றனையறிந்தபருவத்தே யெனையறியவிரும்பான்  
பின்னையன் றிமுன்னுமொரு பிழைபுரிந்தேனிலை  
பெண்பரிதாபங்கானல் பெருந்தகைக்குழும்கோ  
கன்ன வென்றூலைகைக்கின்ற கணக்குபுன்டோவவன்றன்  
கணக்கறிந்தம்விடுவேனே கண்டாயென்றேழி.

தெருளமுத்தவியோகர் சின்தையிலுள்ளனச்  
செல்வாறிவிடத்துநடஞ் செய்யுநடராஜன்  
அருளமுதபளிப்பன்றே யன் றுமணம்புணர்ந்தா,  
னளித்தரியான றுத்துணை மநுபவித்துமறியேன்  
மருஞ்சையானல்லவென்ற ஏஞ்சக்குலமல்லன்  
மனமிரக்கமிகவடையான் வல்வினையேன விலி

விருஞ்சையார்போவிருக்கு மியல்பென்னையவன்றன்  
னியைபறிந்தும்விடுவேனே வினித்தானென்றேழி.

சின்மயாம்பொதுவினிலே தன்மயமாய் நின்று  
திருநடஞ்செய் பெருங்கருணைச் செல்வநடராஜ

னென்மயநான்றியாத விளம்பருவந்தனிலே  
யென்னைமணம்புரிந்தனலீ தெல்வாருமறிவா

ரின்மயமில்லாதவர்போ வின் றுமணந்தருளா  
னிறைவளவும் பிழைபுரிந்தே னில்லையவனிதயக்

கண்மயமோவன்று சுலைக்கனிமயமேயென்றுங்  
கணக்கறிந்தம்விடுவேனே கண்டாயென்றேழி.

எண்குணத்தானெல்லாக்கு மிழறவென்ல்லாம்வல்லா  
னென்ன கத்தும்புறத்துமுனா னின்பநடராஜன்

(2)

பெண்குணத்தையறியாத விளம்பருவங்களிலே  
பிச்சேற்றியணம்புகிச்தான் பெரிதுகளித்திருக்கேன்  
வண்குணத்தாலுபவாநா னறியகின்றபொழுதில்  
வங்குணத்தையானின்பெமான்றுந் தந்தறியானவனும்  
வெண்குணத்தானல்லன்கிழு நல்வனப்பலகால்  
விழித்தவிக்தம்விடுவேனே விளம்பாயென்றோழி.  
பொய்யாதபுகழுடையான் பொதுவினடம்புரவான்  
புன்னியிரபான்னியிகற் புசிதகடராஜன்

கொய்யாதகரும்பினைய விளம்பருவங்களிலே  
குஷ்஠மனம்புரிச்சனனுன் மறித்துமாரக்கானேன்  
செம்யாதசெய்கையொன்றுஞ் செய்தறியேன்சிரிதக  
திருவளமேயறியுமற்றென் வெளிருவாத்தின்செயல்க  
ஸெயராதவென்றனுபர் ஈதனருட்பெருமை  
நான்றித்தம்விடுவேனே கவிவாயென்றோழி.  
கண்ணென்னயானென்னுபிரிந் கலங்குநின்றகணைஉன்  
கணக்கறிவான்பினக்கறியான் கருணைகடராஜன்  
நான்னென்னயாயிளம்பருங்கள்னிலெனத்தனித்துத்  
தானேவங்கருள்புரிந்து தனிமாலைபுணந்தான்

பெண்ணென்னயார்கண்டபடி பேசவான்கூசாப்  
பெருமையொடுமிருக்குதெனென்னருமையெலாமறிக்கா  
நுண்ணென்றயாவகைவரவு தாழ்த்தனனின்றவான்றன்  
நூளமறித்தம்விடுவேனே வரையாயென்றோழி.  
உண்மநக்கவுமிரகத்தே யொளிகிழறக்கவொருவ  
நூலகமொமுடியவெனென் நூலடயகடராஜன்  
பானமநக்கசிறியவிளம் பருவமதின்மாலைப்  
பரிந்தவினிக்கான்றெரிக்கதகனிப் பருவமதிப்பரியான்  
ஏன்மறந்காணனிலுபிச்சு கான்மறக்கமாட்டேன்  
நவந்தேயியக்கிழிப்பசம்பாதுவருமோ.  
கோன்மறக்ககுடியேபோன் மிடியேனுவன்றன்  
குணமறிக்கும்விடுவேனே காருயென்றோழி.  
தனித்தபாளதமுழுத் தலத்தின்மிகைதலத்தே  
தலைவராம்வனங்களின்ற தலைவரடராஜ

6

7

8

9

ஞினித்தசுகமறிக்குதொளா விளம்பருவங்களிலே  
யென்புருவங்குவிருந்தான் பின்புகண்டேனிலீ  
யனித்தமலாவிச்சரிதம் பராக்குஞரப்பேனங்தோ  
வென்றவானுன் நிவே னயலறவாருளரோ  
துனித்தங்கிலவிகுத்தொருகாற் சத்தங்கிலயதனிற்  
கக்கங்கும்விடுவேனே சொல்லாயென்றோழி.

திருச்சிந்றம்பலம்.

### சிவதரிசனம்.

எண்டீர்யாசிரிய விருத்தம்.

திருச்சிந்றம்பலம்.

பாவினைக்குரக்காட்டம் பார்க்கமுடியாதே  
பதிவெறுத்தே ஸிதிவெறுத்தேன் பற்றனைத்துந்தவர்க்கே  
அவிஷ்டல்பொருளாயுங்பாற் கொடுத்தேனுன்னருட்பே  
ராசைமயமாக்குனை யுத்தமுபலகின்றேன்  
கூவியென்னயாட்கொள்ள நினையாயோநினாது  
குநிப்பற்யேன்பற்பலகால் கூவியீனக்கின்றேன்  
தேவிசிவகாமவல்வி மகிழுமணவாளர்  
தெருணினைவானமுதல்தகுக் தருணமிதுதானே.  
கட்டவிழ்க்க கமலமெனக் கருத்தவிழ்க்குதானையே  
கருதுக்கின்றேன் வேலேருன்றுங் கருதுக்கிலேனிதுதான்  
சிட்டருளக் கிழக்கின்ற சிவபதியே நினது  
திருவளமே யறிந்தது நான்செப்புத வெண்புவிமேல்  
விட்டகுறை கொட்டகுறை யிரண்டிவிறைந்தவளே  
விறைந்துவங்கேயருட்சோதி புரிந்தகுஞக்கருணங்  
தொட்டதுநான் உணித்தரைத்தே ணீயுணர்த்தவணர்க்கே  
சொல்வதெலா வென்றவிவாற் சொல்லவல்லேனன்றே.

காட்டையெலாங் கடந்தவிட்டே அட்டையெட்டக்குதன்  
து கழகர்ப் பொன்மதிற் காட்சிகண் குளிரக்கண்டேன், கோ  
ட்டையெலாங் கொடுநாட்டிக்கோலமிடப்பார்த்தேன் கோயி  
வின்மேல் வாயிலிலே குறைக்கலாந்தவர்க்கே

2

யற்றுக் கருவியலா பென்வச சின்றிடவே சித்தியலாம் பெ  
ற்றேனுன் மிருக்சிற்றம்பலமேல், பாட்டையெலாம் பாடுகின்.  
றே னிதுதருணம் பதியே பலந்தருவென் ஜுளங்தனிலே கலங்  
துவிறைந்தருளோ.

3

திருச்சிற்றம்பலம்.

பிரியேனன்றல்.

எண்சீர்த்தியாசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்.

அப்பாகான் பற்பலகாலறைவதென்னே யழையேனச்சமெ  
லாந்துங்பெமலாம றத்துவிரைந்துவந்தே, பிப்பார்விதுதருண  
மென்னையடைந்தருளி யென்னமெலா முத்தென்னையேன்  
று கொளாயெனிலோ, தப்பாமலுயர்விடுவேன் சுத்தியஞ்சத்தி  
ய வின்றுளினைகளாறிக்விது தயவுடையோ யெவர்க்குங், துப்பா  
கித் துணையாகித் துலங்கிய மெய்த்துணையே சுத்திவானந்தவ  
ருட்சோதிநடத்தரசே.

1

படமுதியா தினித்துயரம் படமுதியாதரசே பட்டதெல்லா  
ம் போதுமிக்கப் பயங்கிர்த்திப்பொழுதென், அடுலுயிராதிய  
வெல்லாம் கீழெடுத்துக்கொண்டின் அடுலுயிராதியவெல்லாம்  
வங்கெனக்கே யளிப்பாப், வடலுறுகிற்றம்பலத்தே காஷ்வா  
யென் கண்ணுண்மணியே யென் குருமணியே பாளிக்கபனியே,  
நடனசிகாமணியே யென்னமணியே நூனங்மணியே  
பொன்மணியே நடராஜமணியே.

2

உன்னைமரந்திடுவேனே மறப்பறியேன் மறந்தாலுயர்விடு  
வேன் கணக்தரியே ஊன்னையீடு, யென்னைக்குற்றிடுவா  
யோ மறக்கிடுவாயெனில் யானென்னகூட்டுவே எனங்குருடுவே  
னெவர்க்குரைப்பே என்றா, யன்னையினுக் தயவுடையாய் கீ  
மறந்தாயெனினு மகிலபெலா மளித்திடு நின்றுள் மறநாதை  
ந்தே, யின்னுமிக்க களித்திக்கே யிருக்கின்றேன் மற்றேவி  
துதருண மருட்சோதி யெனக்கு விரைந்தருளோ.

3

பெரியனுரட் பெருஞ்சோதிப் பெருங்கருணப் பெரு  
மான் பெருங்குகழைப் பேசேதலே பெருங்பேறன் றுணர்க்கே,  
கரிய சிலத்தாலெல்லாக் கூதிக்கின்றீ டேறுமூதுதித்தல் பெரித

லவிக்கே துதித்திடவென்றெழுந்த, வரியபெரும் பேராசைக  
டல்பெரிதே யதுவென் னாவு கடங்திழுக்கின்ற தாதவளுல்  
விரைந்தே, யிரயவருளமுதவரித்தே நினைத்துதிப்பித் தருள்வா  
யுலகமெலாங் களித்தோக்க வோங்குங்டத்தரசே.

4

கவலையெலாங் தவரிந்துமிகக் களிப்பிடுவோ நினையே கை  
குவித்துக் கண்களினீர் களிந்தசுரங்திடவே, சவலைமனச்சல  
னெமலாங் தீர்த்துசுக மயமாய்த் தானேதானுகை யின்பத் தனிந  
டஞ்செம் பிளைந்தாள், தவலருஞ் கீர்ச்சொன்மாலைவென்குதுவு  
னெந்தனிந்து தானுகினானுடத் தருணமிது தானே, குவலயத்  
தாரதிசயிக்க வெழுங்தருளிவருவாய் குருவேயேன் குற்றமெ  
லாங் குணமாக்கொண்டவனே.

5

வாதனைக் கிரங்கல்.

எண்சீர்க்கழி னெழலடிச்சங்க விருத்தம்.  
திருச்சிற்றம்பலம்.

படமாட்டேன் றுயர்க்கிதம் படமாட்டே னினிரான்  
பயப்படவுமாட்டேனுன் பதத் துணையே பிழத்தேன்  
விடமாட்டே னேபாந்து விடமாட்டேன் கணகர்  
மெய்மையிது நும்மாணை விளம்பினனும் மடியேன்  
கெடபாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவு மாட்டேன்  
கொரொளியம் பலத்தாடல் வளரொளிதும் மல்லால்  
நடமாட்டே னென்னுளத்தே நான்சாகமாட்டே  
ஏல்லதிருவருளாலே நான்று னுனேனே.  
சாகாத கல்வியிலே தலைகாட்டிக்கொடுத்தீர்  
தடையறியாக கால்காட்டித் தரப்பெறவ மளித்தீர்  
யாகாத ஒடையை னான் மனங்களி வித்தழியா  
லானமுதம் மென்னானமருந்தமுணப் புரித்தீர்  
போகாத புனலாகே சுத்தவுடம் பின்ராம்  
புண்ணியிரும் நண்ணரிய பொதுநிலையுந்தந்தீர்  
நாகாதி பதிகலுநின் நேத்தவளர்க்களிர்  
நடராசரேதுமக்கு நானென்கு செய்வேனே.

6

வேதாந்த நிலையுமத னந்தத்தே விளங்கு  
மெய்க்கீலையுங் காட்டவேதத்தீர் விளங்கிய சித்தாந்தப்  
போதாந்த நிலையம்ப்பற்புகளிதாம் பெரிய  
பொருளிலையுங் தெரிவித்தீர் புண்ணிய ரேதுமது  
பாதாந்த மறிவித்தீர் சுத்தவடி வடனே  
பக்ஷிரண வரகாரப் பரிசுமெனக் களித்தீர்  
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்  
நடராச ரேதுமக்கு நானெனது செய்வேனே.  
பாயிரமா மறைக்களைல்லாம் பாடுகின்ற பாட்டென்  
பாட்டேயன்றறிந்துகொண்டேன் பாம்பொருளுன்பெருமை  
ஆயிர மாயிரங்கோடி ராவுடையோ ரெனினு  
மஹாத் துணையும் புகலிதேவுங் தோலிச்சிறியேன்  
வாயிரங்கா வகைபுகலத் துணிக்கேதே வென்னுடைய  
மனத்தாசை யொருகட்டோ வெழுகடவிற் பெரிதே  
சேயரங்கு முனையெடுத்தே யஜைத்திடுச் தாய்ஜையாய்  
திருச்சிற்றம்பலம் விளங்குஞ் சிவஞானஞ்சுரே.  
அங்காளி லட்சியியே னம்பலவா யிலிலே  
யருளைநினை தொருபுறத்தே யர்க்கத்து நின்றேன்  
முங்காளில் யரங்புரிந்த பெருங்கவுத்தா வெனக்கு  
முகமலாந்துமொழிந்த வருணமோழியை நினைந்தந்தச்  
செங்காளை யெதிர்பார்த்தே பன்னாறுங் களித்தேன்  
கிண்ணத்தை திருக்கேனச் செல்வமிகுதிருநாள்  
இங்காளே யாதவினு வெனக்கருள் வீரென்றே  
தெனன்பதன் முன்னளித்தீர் நும்மன்புலகிற்பெரிதே.

## ஆனந்தக்களிப்பு.

நல்ல மருந்திம்	பருந்து - சுக
நங்கும் வைத்திய ஈத	மருந்து - நல்ல.
அருள்வடி வான	மருந்து - நம்முள்
அம்புக்காக மமர்ந்த	மருந்து
இடுளாற் வோங்கு	மருந்து - அன்பர்க்
கிள்புருவாக விருந்த	மருந்து - (நல்ல)

சஞ்சலங்கிரக்கு	மருந்து - எங்குஞ்
தானேதானுகித் தழூக்கு	மருந்து
அஞ்சலென் ரூல	மருந்து - சக்கி
தாநந்த மாக வயர்ஸ்த	மருந்து - (நல்ல)
வித்தகமான	மருந்து - சதார்
வேதமுடிவில் விளங்கு	மருந்து
தந்துவாகித்	மருந்து - என்னைத்
தாஞ்கிக்கொண்டதயாள	மருந்து - (நல்ல)
பிறப்பை யொழிக்கு	மருந்து - யார்க்கும்
பேசப்படாத பெரிய	மருந்து
இறப்பைத் தவீர்க்கு	மருந்து - என்னு
வென்றுமதுரித் தினிக்கு	மருந்து - (நல்ல)
அம்பலத் தாடு	மருந்து - பர
மாங்கந் வென்னத்தழுத்து	மருந்து
எம்பலமாகு	மருந்து - கேஸு
ரென்னுங் தலத்திலிருக்கு	மருந்து - (நல்ல)
சேப்படாத	மருந்து - உண்டாற்
நேங்போலினிக்குங் தெவிட்டா	மருந்து
பேதப்படாத	மருந்து - மலைப்
பெண்ணிடங்கொண்டபெரிய	மருந்து - (நல்ல)
பால்வண்ணமாகு	மருந்து - அகிற
பச்சை ஏற்றமும் படர்ஸ்த	மருந்து
நூல்வண்ண நாடு	மருந்து - உன்னே
கோங்குகிள்ளேர்களை கோக்கு	மருந்து - (நல்ல)
பார்க்கப் பசிபேர	பருந்து - தன்னைப்
பராரா தர்க்கீனச் சேரா	மருந்து
கூர்க்கத் தெரிந்த	மருந்து - அநு
கூலமருந்தென்றுகொண்ட	மருந்து - (நல்ல)
கோமாங்கூடு	மருந்து - நலங்
கொடுக்கத்து சங்கடிழக்கொண்ட	மருந்து
நாயளாவாத	மருந்து - நம்மை
நாமதியும்பழி நண்ணு	மருந்து - (நல்ல)

வர்க் கரிய	மருந்து - செல்வ
முத்துகுபாரனை யீன்ற	மருந்து
விற்கினிய	மருந்து - தைய
அயக்கண்டு தழுவ	மருந்து - (ஈல்ல)
திருச்சிற்றம்பலம்.	

10

### மெய்யறுள் வியப்புமாலை.

இராகம் - அடாணு. ரூபத்தாளம்.  
திருச்சிற்றம்பலம்.  
பல்லவி.

ஏன்குமுனக்கு மிளகந்தபொருத்த மென்பொருத்தமோ  
இந்தப்பொருத்தமுலகில் பிறருக்கெய்தும் பொருத்தமோ.

ச ர ண ம்.

கணக்குகிரிக்கில்லா துயர்ந்த தம்பபொன்றதே  
ஓவிப்போகப்போகநூலின் ராத்தினின்றதே  
கணக்கத்திகைப்புற்றங்கோனுங் கலங்கி வருந்தவே  
கலக்கங்கிக்கி துக்கவைத்தாய் நிலைபொருந்தவே  
இங்கோர்மலையினவிலும்யர்ந்த தம்பானுகவே  
யேநிப் போகப்போகநூலி னிழைபோனுகவே  
அங்கேதிகைத்துடுக்கும்போதென் னடிக்கெங்கியே  
யதன்மேலுபிர்ந்தநிலைப்பில்வைத்தா யடிமையாக்கியே  
இரவிற்பெரியவள்ளம்பரவி யெங்குந்தயங்கவே

யானுஞ்சிலரும்படக்கிலேறி யேமயங்கவே  
விரவித்தனித்தங்கென்னையொருகன் மேட்டிலேற்றியே  
வின்னை லுயர்ந்தமாட்த்திருக்க விதித்தாய் போற்றியே  
மேலைப்பாற்சிகவ்கங்கை யென்னுமோர் கிர்த்தந்தன்னையே  
மேவிப்படியிற்றவுற்றிரில் விழுந்தவென்னையே  
யேலத்துகிலுமடம்புலையா தெடுத்தேயென்றோ  
வெடுத்தென்காத்திற் பொற்புண்ணிந்த விறைவனீயன்றோ  
என்ன தடலுமிரும் பொருளுங்னதல்லவோ  
வெந்தாயித்தைப் பெறுவேன ஓனின்றுசோல்வோ

3

4

இன்னவயதிலென் னை யாண்ட திறத்தைனினக்குதே  
சிந்தைவினைக்கக்கண்ணர் பெருக்கியுடம்பைனைக்குதே  
அப்பானினைய ன் றியெங்கு மணைப்பாரில்லையே  
யங்கோவினையன் றியெங்கு மருள்வாரில்லையே  
எப்பாலவர்க்குவின்னையன் றியெங்கமயில்லையே  
யெனக்குவின்மேலன் றியுலகி விச்சையில்லையே.

அரசேயுன்னையினைக்கவெனக்குள் ஓாசைபொக்குதே  
யைணப்போமென்னு முன்மையாவென்னாவிதங்குதே  
விரைசேர்பாதம்பிழக்க வென்கைவிவரங்குதீங்குதே  
மேவிப்பிழத்துக்கொள்ளுக்கோறு முவக்கயாஞ்குதே.  
தனியெனமேல்நீலவைத்த தயவுதாய்க்குவில்லையே  
தகுமைந்தொழிலும்வேண்டுக்கோறு தருதல்வல்லையே  
வினவுமெனக்கென்னு யிறைப்பார்க்கமிகவாங்கலையே  
மிகவுகாண்செம் குற்றங்குறித்துவிடுவாயல்லையே

என்னையாண்டவன்ன மென்னி அள்ளமுருகுதே  
என்னைவிழுங்கியெங்கு மின்பவெள்ள மெபருகுதே  
உன்னவுன்னமனமு முமிருமுடம்புமினிக்குதே  
யுன்னே டென்னை வேறெற்ற நெண்ணின் மிகவும்பணிக்குதே 9  
உன்போருளைநினைக்குங் தோறுமுடம்புடொடுக்குதே  
உன்பெசித்தாற்போற்சால் மிகவுக்கடிக்குதே  
அன்பேய்மையுபென்ற பெசியர்வார்த்தை போயிற்றே  
யன்போராஜுவுமில்லாவெனக் கிங்கருளாவரிற்றே.

திருச்சிற்றம்பலம்.

### திருவருள் விலாசப்பத்து.

என்றெழுயாசிரிய விருத்தம்.

சிவங்குமக சிவஞானதேசிகன் றிருவுட்வாழுக்.  
ஆறுமுகப் பெருங்காலைக்கடலே தெய்வ  
யானைக்மு மனிக்குன்றே யரசே முக்கட்  
பேறுமுகப் பெருங்கடர்க்குட் சடரே செவுவேல்  
பிழத்தருமும்பெருந்தைகையே பிரமாஞ்சனம்  
வீறுமுகப் பெருங்குணத்தோரிதயத் தோக்கு  
விளக்கமே யான்த வெள்ளமே முன்

10

இறுமுகப் பெரியவருட்குருா யென்னைச்  
இறுகாலை யாட்கொண்ட தேவதேவே.  
1  
ஒண்ணியிதி புனைந் சடைக்கணியே முக்கட்  
கும்பே யென்கண்ணே மெய்க்கருளை வாழ்வே  
ஒண்ணியங்களிலும்படைபோ ருளத்தில் வாய்க்கும்  
நூதமுதேயானந்த போகமே சீ  
ஏரண்ணிய மெய்த்தவர்க்கெல்லா மெனிதிலீத  
பென்னரசே யாறுமுகத் திறையாம் வித்தே  
தெண்ணியவென் மனமுருக்கீட்குருா பென்னைச்  
இறுகாலை யாட்கொண்ட தேவதேவே.  
2  
பண்ணிருக்கன் மலர்மலர்ந்தகடலே குரஙப்  
பரஞ்சடரே யாறுமுகம் படைத்த கோவே  
யென்னிருகண்மனியே யெந்தாயே யென்னை  
மீஸ்ருனையென்னரசே யென்றன் வாழ்வே  
மின்னிருவர் புடைவிளங்க யமின்மீதேறி  
விருப்புமடி யார்காண மேவுக் தேவே  
தெசன்னியனின் னழிமலர்வைத் தென்னை முங்னே  
இறுகாலை யாட்கொண்ட தேவதேவே.

பாங்கிபர்க்கறிவுருத்தல்.

தண்ணிகள்.

திருச்சிற்றம்பலம்.

அம்பலத்திலாடுகென்றூர் பாங்கிமாரே - அவர்  
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே.  
ஆடுகென்றாகோடுமேற் பாங்கிமாரே - மிக  
ஆசைகொண்டுவாடுகென்றேன் பாங்கிமாரே.  
இஸ்பவஷ வாய்ச்சபைமிட் பாங்கிமாரே - கட  
மிட்டார்மே விட்டம்வைத்தேன் பாங்கிமாரே.  
ஈவுடற் கிச்சகவையென் பாங்கிமாரே - டட  
கேர்த்தமையெய்தும்வண்ணம் பாங்கிமாரே.  
உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமாரே - யின்ப  
ஏருவாக போங்குகின்றூர் பாங்கிமாரே.

ஊனாவல கைக்கருதேன் பாங்கிமாரே - மன்றில்  
உத்தமருக் குறவையேன் பாங்கிமாரே.  
கற்பலையெல்லாங்கடந்தார் பாங்கிமாரே - யென்றன்  
கற்பலைக்குட்படுகாரோ பாங்கிமாரே.  
கண்டிலர் கான்படும்பாடு பாங்கிமாரே - மூன்று  
கண்ணுடையாரென்பாரையோ பாங்கிமாரே.  
கன்மனையெல் ராங்கரைப்பார் பாங்கிமாரே - மனக்  
கரையாரென் னளவிலே பாங்கிமாரே.  
கன்னமொன்று மறியேனுன் பாங்கிமாரே - என்னைக்  
கைவிடவங் துணிவாரோ பாங்கிமாரே.  
கற்புத்தகுக்கலந்தாரே பாங்கிமாரே - இன்று  
கைசமுவலிடுகாரோ பாங்கிமாரே.  
கண்டவரே ஸ்வம்பழிக்க பாங்கிமாரே - என்றன்  
கக்கியழுத்தேயெனித்தார் பாங்கிமாரே.  
காமைனக்கண்ணுலெரித்தார் பாங்கிமாரே - என்றன்  
காதலைக்கண்டறிவாரே பாங்கிமாரே.  
காவலையெல்லாங்கடந்து பாங்கிமாரே - என்னைக்  
நைக்கலத்தாள்ரவர் பாங்கிமாரே.  
காணவிழழுந்தேனுவரைப் பாங்கிமாரே - கொண்டு  
காட்டுவாரையறிந்திலேன் பாங்கிமாரே.  
கிட்டவரவேண்டுமென்றூர் பாங்கிமாரே - மான்  
கிட்டுமுன்னேயெட்டுகின்றூர் பாங்கிமாரே.  
கிக்காங்கேளன்றிசைத்தார் பாங்கிமாரே - கான்  
கேட்டுதன்முன்சேட்டுத்தார் பாங்கிமாரே.  
கீன்னையைத்துதாவிடுத்தேன் பாங்கிமாரே - அது  
கேட்டுவரக்கணேணுயோ பாங்கிமாரே.  
தெவங்காடுகின்றூர் பாங்கிமாரே - அது  
கேட்டிடுதிமயக்கினேன் பாங்கிமாரே,  
கீழ்மைகுறிப்பாலென்னைப் பாங்கிமாரே - மனக்  
கேண்ணமதுறித்தாரேயன்று பாங்கிமாரே.  
கீடுமனையேலைணையும் பாங்கிமாரே - அழக்  
கேயற்றுப்பகுரைந்தாரேன்று பாங்கிமாரே.

நற்றமெல்லாங்குணமாகப் பாங்கிமாரே - கொன்னுங்	22
கோந்றவென்கொழுந்காண் பாங்கிமாரே.	
நற்றமொன்றுஞ்செய்தறியேன் பாங்கிமாரே - என்னைக்	23
ஏகான் உகுலம் பேசுவாரோ பாங்கிமாரே.	
நஞ்சித்தப்பொற்பாதங்கண்டார் பாங்கிமாரே - உள்ள	24
துறையெல்லாந்திருங்கண்டூர் பாங்கிமாரே.	
நூற்றுதைத்தபாதங்கண்டூர் பாங்கிமாரே - நாங்கள்	25
நூதித்தெல்லாங்குலதெய்ம் பாங்கிமாரே.	
நூற்றியெதங்கண்டு பாங்கிமாரே - களி	26
ஏகான் உதிற்கவிழைந்தேனுன் பாங்கிமாரே.	
நூடல்விழைந்தேன்வரைப் பாங்கிமாரே - அது	27
நூடும்வண்ணங்கூட்டுவிர் பாங்கிமாரே.	
திருச்சிற்றம்பலம்.	

## வண்ணி லா வே.

## திருச்சிற்றம்பலம்.

தன்னையறிந்தின்பழு	வண்ணி லா வே - ஒரு
தந்திரீசொல்லவேன்டும்	வண்ணி லா வே.
நாதமுத்தேவிருந்த	வண்ணி லா வே - அங்கே
நானும்வரவேன்டுகிறேன்	வண்ணி லா வே.
சுச்சிதாந்தக்கடவில்	வண்ணி லா வே - நானுங்
தாழ்த்துவிழுவேன்டுகின்றேன்	வண்ணி லா வே.
இராப்பகவில்லாவிடத்தே	வண்ணி லா வே - நானும்
இருக்கவென்னிலாகின்றேன்	வண்ணி லா வே.
தேசசிரிமாய்ந்தறந்த	வண்ணி லா வே - நானுஞ்
விவமயதாய்விழைந்தேன்	வண்ணி லா வே.
போதானூழிடருந்த	வண்ணி லா வே - மலப்
போதமறவேன்டுகின்றேன்	வண்ணி லா வே.
ஆரும்றியாமலிங்கே	வண்ணி லா வே - அரு
ஊள்வருவாரோசொல்லாய்	வண்ணி லா வே.
அந்தரங்கசேவைசெய்ய	வண்ணி லா வே - யெங்க
ஜோயர்வருவாரோசொல்லாய்	வண்ணி லா வே.

வேதமுடிமேவிருந்த.	வெண்ணிலா வே - மல
வேதையளவேதுசொல்லாய்.	வெண்ணிலா வே.
குண்டலிப்பால்நின்றிலக்கும்	வெண்ணிலா வே - அந்த
குண்டலிப்பால்வேண்டுகின்றேன் வெண்ணிலா வே,	
ஆகியங்தமொவதென்ன	வெண்ணிலா வே - அந்த
வித்திலாமலேவிலோந்த	வெண்ணிலா வே - தீடான
விலோந்தவன்னமேதுசொல்லாய் வெண்ணிலா வே.	13
முப்பாருஞ்சான்றதென்பார் வெண்ணிலா வே - அந்த	
மேன்றுமொன்றுமுடிந்ததென்ன கெண்ணிலா வே.	13
நான்துவாய்நிற்கும்வன்னணம்	வெண்ணிலா வே - ஒரு
நாங்நெறிசொல்லுக்கண்டாய்	வெண்ணிலா வே.
நாங்மயமாய்விளாங்கும்	வெண்ணிலா வே - என்ன
நான்றியச்செல்லுக்கண்டாய்	வெண்ணிலா வே.
வாசிவாசியன்றுவரத்தார்	வெண்ணிலா வே - அந்த
வாசியன்னப்பேசுகண்டாய்	வெண்ணிலா வே
ஐத்தலைப்பாம்பாட்டுகின்றூர்	வெண்ணிலா வே - அந்த
அம்பலத்தினின்றதென்ன	வெண்ணிலா வே
ஒரெழுத்திலைந்துண்டென்டார்	வெண்ணிலா வே - அது
ஷ்டமையெழுத்தாவதென்ன	
அம்பலத்திலாடுகின்றூர்	வெண்ணிலா வே
ஆடுகின்றவன்னயென்ன	வெண்ணிலா வே
அந்தரத்திலாடுகின்றூர்	வெண்ணிலா வே - அவர்
ஆடுமிவ்வகையெப்படியோ	வெண்ணிலா வே
அந்துவிலனுவாயிருங்கார்	வெண்ணிலா வே
மாக்கின்றவன்னயெமுன்ன	வெண்ணிலா வே
அந்டப்ரகாண்டமன்ன	வெண்ணிலா வே
அட்டமென்றுவெனாலவுதென்ன	வெண்ணிலா வே
அப்பலத்திலாடுகின்றூர்	வெண்ணிலா வே - என்ன
ஆடுகின்றுமிப்பறத்தே	வெண்ணிலா வே

திருச்சிற்றம்பலம்.

## காட்சிக்கண்ணி.

இராகம்-ஏதுகுவகாம்போதி - அடதானம். உஜி, பஸ்லவி.

ஆணிப்பொன்னம்பலத்தே கண்டகாட்சிகள்

அற்புதக்காட்சியடி - அம்மா - அற்புதக்காட்சியடி

சரணங்கள்.

சோதிமலையான்று தோன்றிற்றதிலொரு

வீதியுண்டாச்சதடி - அம்மா

வீதியுண்டாச்சதடி.

ஆணி. 1

வீதிப்ரசென்றேனவீதிநடிலொரு

மேடையிருந்ததடி - அம்மா

மேடையிருந்ததடி.

ஆணி. 2

மேடைமேலேவினேன்மேடைமேலங்கொரு

கூடமிருந்ததடி - அம்மா

கூடமிருந்ததடி,

ஆணி. 3

கூடத்தைகாடவக்கூடமேலேழுகிலை

மாடமிருந்ததடி - அம்மா

மாடமிருந்ததடி.

ஆணி. 4

ஏழ்சிலைக்குஞ்ஞுமிருந்தவதிசையம்

என்னன்றுசொல்வனடி - அம்மா

என்னன்றுசொல்வனடி.

ஆணி. 5

ஒர்சிலைதனளிலொளிருத்துவண்மணி

சிரிலமாச்சதடி - அம்மா

சிரிலமாச்சதடி.

ஆணி. 6

பாரோர்சிலையிற்கருந்லஞ்செய்ய

பவளமதாச்சதடி - அம்மா

பவளமதாச்சதடி.

ஆணி. 7

மற்கிழவிலையில்மரகதப்பச்சைசெம்

மாணிக்கமாச்சதடி - அம்மா

மாணிக்கமாச்சதடி.

ஆணி. 8

பின்னேர்சிலையிற்பெருமுத்துவச்சிரப்

பேர்மணியாச்சதடி - அம்மா

பேர்மணியாச்சதடி.

ஆணி. 9

வேரேர்நிலையில்மிகும்பவளத்திரள்

வெண்மணியாச்சதடி - அம்மா

ஆணி.

10

புக்ளோர்சிலையிற்பொருங்தியபன்மணி

பொன்மணியாச்சதடி - அம்மா

பொன்மணியாச்சதடி.

ஆணி.

11

பதியோர்சிலையிற்பகர்பனிப்பல்ஸாம்

பதிகமதாச்சதடி - அம்மா

பதிகமதாச்சதடி.

ஆணி.

12

ஏழ்சிலையேலயிருந்ததோர்தம்ப

மிசங்கதபொற்றம்பமடி - அம்மா

மிசங்கதபொற்றம்பமடி.

ஆணி.

13

பொற்றம்பக்ளடேறும்போதுஊன்கண்ட

புதுமையென்சொல்லுவனடி - அட்மா

புதுமையென்சொல்லுவனடி.

ஆணி.

14

ஏறும்போதங்கேயெதிர்ந்தவகைசொல்

வெண்னளாவல்லவடி - அம்மா

வெண்னளாவல்லவடி.

ஆணி.

15

ஒங்காங்கேசத்திகளாயிரபாயிர

மாகவந்தார்களடி - அம்மா

ஆகவந்தார்களடி.

ஆணி.

16

வாத்துமயக்கமயங்காமால்காருள்

கல்லபம்பெற்றேனடி - அம்பா

ல்லப்பம்பெற்றேனடி.

ஆணி.

17

வல்லபத்தாலங்கமாதப்பக்ததேறி

மணிமுடிகண்டேனடி - அம்மா

மணிமுடிகண்டேனடி.

ஆணி.

18

மணிமுடமேலார்கொடிமுடிநின்றது

மற்றதுகண்டேனடி - அம்மா

மற்றதுகண்டேனடி.

ஆணி.

19

கொழுமுடமேலாயிரத்தெட்டுமாற்றுப்பொற்

கோபிலிருங்தடி - அம்மா

கோபிலிருங்தடி.

ஆணி.

20

கோபிலைக்கண்டகே கோபுரவாயிலிற்

கூசாதுசென்றேனடி - அம்மா

கூசாதுசென்றேனடி.

ஆணி. 21

கோபுரவாயிலுட்சத்திகள்சத்தர்கள்

கோடிபல்கொடியடி - அப்மா

கோடிபல்கொடியடி.

ஆணி. 22

ஆங்கவர்வண்ணம்வள்வண்ணம்செல்வண்ணமுன்

ஜூவண்ணமாகுமடி - அம்மா

ஜூவண்ணமாகுமடி.

ஆணி. 23

ஆங்கவர்வள்ளமிங்காரிவரன்னவ

மப்பாலேசன்றனடி - அம்மா

அப்பாலேசன்றேனடி.

ஆணி. 24

ஆப்ராலேசன்றேனங்கோர்திருவாயிலில்

ஐஷ்வர்குந்தாரடி - அம்மா

ஐஷ்வர்குந்தாரடி.

ஆணி. 25

மற்றவர்கள்றுமழிகாட்டமேலோர்

மனிலாயினுற்றேனடி - அம்மா

மனிலாயினுற்றேனடி.

ஆணி. 26

கௌணமுமாவாயிலிற்பெடன்னாண்டு

விருவர்குந்தாரடி - அம்மா

இருவர்குந்தாரடி.

ஆணி. 27

ஆங்கவர்காட்டாற்றுக்திருவாயில்

அன்பொடுகண்டேனடி - அம்மா

அன்பொடுகண்டேனடி.

ஆணி. 28

அத்திருவாயிலான்தவல்லியென்

அம்மையிருந்தாளடி - அம்மா

அம்மையிருந்தாளடி.

ஆணி. 29

அம்மையைக்கண்டேனவனருள்கொண்டேன்

அமுதமுழுன்டேனடி - அப்மா

அமுதமுழுன்டேனடி.

ஆணி. 30

தாங்குமளருளாலேநடமாஜர்

சுந்திகண்டேனடி - அம்மா

சுந்திகண்டேனடி.

ஆணி. 31

சன்னிதிப்பிற்சென்றுவான்பெற்றபேறது

சாமியறிவாரடி - அம்மா

சாமியறிவாரடி.

ஆணி.

32

ஆணிப்பொன்னம்பலத்தேகண்டகாட்சிகள்

அம்புதக்காட்சியடி - அம்மா - அம்புதக்காட்சியடி.

இராகம்-எத்துக்காம்போதி-அதாளம்-உசிவானத்தின்மீதுமயிலாடக்கண்டேன்

மயில்குயிலரச்சுதடி - அக்கச்சி

மயில்குயிலாச்சுதடி.

ஆணி.

துள்ளலைவிடுத்தெகாடங்கினேன்மன்றுடிம்

வள்ளலைக்கண்டேனடி - அக்கச்சி

வள்ளலைக்கண்டேனடி.

ஆணி.

சாதிசமயச்சுழக்கைவிட்டேன்ருட்

சோதியைக்கண்டேனடி - அக்கச்சி

சோதியைக்கண்டேனடி.

பொய்யையெழுத்துப்புறப்பட்டேன்மன்றுடிம்

ஐயரைக்கண்டேனடி - அக்கச்சி

ஐயரைக்கண்டேனடி.

எமுத்தறி பெருமான்மாலை.

திருவாற்றிழூர்.

கொச்சகக்கலிப்பா.

கிண்ணதமயங்கித்தியங்குகின்றாயேனே

முக்கூத்துவினைதொலைத்துன்மொய்கழுத்காளாக்காதே

நிக்கூத்துறுநோயாளிகழுவைத்த நீதியதோ

வெங்கூத்தெயாற்றியெழுத்தறியும்பெருமானே.

மத்தனைவன்னன்றுக்கணவஞ்சகினைவ்பினிகொள்

பித்தளைவிலைஞ்சுப்போக்கும்பேயேனாயேனே

முத்தனையாயுன்றனமுஸரித்தாட்காளாக்க

வெத்தனைநாட்செல்லுமெழுத்தறியும்பெருமானே.

ஙன்னை நிசேரன்பர்த்தமைசாடிடவசின்புகழின்

சென்னை நிறையச்சேர்விடவுஞ்செய்தாயெனக்குனக்கு

2

முன்னறியெனபின்னறியெனமுடனேனங்கபாறும்  
கென்னறிவேலையாவலுத்தறியும்பெருமானே.

3

மைப்பழியுங்கண்ணுரமயலுமிக்கசெய்லாயோ  
கைப்பழிபவுன்றனக்மூலகருதச்செய்லாயோ  
விப்பழியென்றப்பழியென்றென்றிவேனுன்சித்த  
மெப்பழியோவையாவலுத்தறியும்பெருமானே.

4

நில்லாவுடம்பைகிலையென்றேநேசிக்கு ७

பொல்லாதநெஞ்சப்பிலையென்னிவ்வுலகிற்

சொல்லாமனானோயாந்சோர்வுந்தலையுமல்ல  
லைல்லாமறிவாயெழுத்தறியும்பெருமானே.

5

துதறிவேனன்கணவுஞ்செய்யேன் வ்ஞாட்போக்கும்  
வாதறிவேனவஞ்சகநென்வல்லினயேன்வாம்பையிலேன்.  
குதறேவேன்மாலயனுஞ்சொல்லரியின்பெருமை

நாதறிவேனயாவலுத்தறியும்பெருமானே.

6

மாரூதவன்வினியான்மாழாந்துநெஞ்சவர்ந்தே  
ஏரூதநாபக்கொடுங்கடற்குள்வீழுந்தழியே  
ஞாகரந்தபழுகின்றேனின்செவியி

வேரூதோவையாவலுத்தறியும்பெருமானே.

7

உன்னுகிமவல்லினயாலோயாப்பினியுழுத்த  
புன்னாநெஞ்சம்புழுங்குகின்றேன்புன்னியெனே

கங்குளாவன்றங்கருணையெனக்களிக்க  
வெண்ணுபோவையாவலுத்தறியும்பெருமானே.

8

புன்செய்கைமாருப்பிலையமடமங்கையாதம்  
வன்செய்கைமாலேமயங்குகின்றவஞ்சகநேன்

கொன்செய்கைமாருதகற்றனவருவானே

வெள்ளெச்செலையாவலுத்தறியும்பெருமானே.

9

சங்குடையான்ருமரையான்ருக்குமிடியுங்காண்பாதாங்  
கொங்குடையொன்றைநகுளிர்ச்சடையாய்கோதையெரு

10

பங்குடையாயேழுமுகம்பாராதுதள்ளிவிட்டா  
வெங்கடைவேலையாவலுத்தறியும்பெருமானே.

மன்றினிடைநடஞ்செய்மாணிக்கமாமலையே  
வென்றிமழுகுக்கையடையவித்தகனேயென்றென்று

கன்றினயர்த்தழுமென்கண்ணர்துடைத்தகுள  
வென்றுவருவாயெழுத்தறியும்பெருமானே.

யன்னாவிற்கோதிமணிபோல்வாய்மாந்தவத்தோர்

தென்னனவும்வேணிச்சிவனேயெனவௌருகாந்

சொன்னாவிற்கொன்னவர்தந்தன்பொழுப்பாயென்பவது

வென்னாவிற்காணேனேழுத்தறியும்பெருமானே.

12

மின்போல் வாரிச்சையினால் வம்புகின்றெனுள்ளு, தன்  
போல்வாயென்னீந்த தாய்போல்வாய்ச்சார்த்துரையாப் போன  
போல்வாய்நின்னருளிப் போததியேன் பெற்றேனே, வென்  
போல்வாரில்லையெழுத்தறியும்பெருமானே.

13

டூாக்தம்வண்டெனின்பொன்னருளைப்புன்னியாக  
டாமாக்திகின்னடிக்கூஶர்த்து கின்றூரையோஙான்  
காமாந்தகாரமெனுக்கள்ஞானுக்கண்மூடி  
பேயாக்தேதெனுற்றியெழுத்தறியும்பெருமானே.

14

பன்னருமிப்பார்க்கடையிறாழுமின்றபாதகனேன்  
றுன்றியின்பொன்னடியைச்சுழாதேனுமிழும்  
புன்னிக்கரேன்றுந்தம்பொறுக்கப்பொறுப்புனக்கே  
யென்னருமைக்தாய்நிபெழுக்தறியும்பெருமானே.

15

வீட்டுக்கடங்காவின்யாட்டுப்பின்னையெனத்  
தேட்டுக்கடங்காத்திமனத்தாலாந்துயம்  
பாட்டுக்கடங்கானின்பத்தாழிபுகழ்டேர்  
லெட்டுக்கடங்காதெழுத்தறியும்பெருமானே.

16

பன்னுமனத்தாற்பரிசிழுந்தபாதகனேன்  
றுன்னுலவெங்கதிரோன்னுழுகின்றசேர்க்கைபினு  
னினனருண்டுவேட்டுகிலைக்கவங்கிவெட்டுரே

17

னின்னுமிறியாயோவலுத்தறியும்பெருமானே.  
கங்கைக்காந்தகடைமனம்போங்கானைறிபிற்  
புல்லையதித்தகையோயைம்பூவிழுந்தபொய்யழியே  
ஏனுல்லைப்பிக்கந்தவாறுவெதளைதலக்கோ  
ரால்ஜைந்தயேயெனழுத்தறியும்பெருமானே.

18

பொன்னைமதித்தகையாகின்பொன்னடியைப்போந்து  
கண்ணிகருக்கென்றங்கலஞ்சுகின்றகைதலனே

னின்ன மூழக்கின்றவேண்டுக்குமேழைகண்டா  
யென்னைவிடாதேயெழுத்தறியும்பெருமானே.

மாசுவரேயென் னும்மலக்கடவில்லீத்துவகோ  
ராசுவரேவென்னவலையேனையாளாயேல்

காசுவரேகொகாட்டிட்க்கூடிச்சிறித்தழியா  
ரேகூலரேயொற்றியெழுத்தறியும்பெருமானே.

19

ஷர்வசால்வேன்பேர்வசால்வேனுத்தமனெனின்றிருத்தாட்  
தீர்வசால்வேன்றைக்குதிதிதல்லவென்றே

னெர்வசால்வாயுன்றனக்குதிதிதல்லவென்றே  
யார்வசால்வாரையாவெழுத்தறியும்பெருமானே.

21

நிக்கமிலாமெய்யடியுங்கூமிலாப்பொய்யடியே  
ஞாக்கமிலாகங்குத்தினேலுட்டகலச்செய்வாயே

ஞாக்கமிலாவானந்தத்துக்கமன்றிமற்றுவிளக்கோ  
ரேக்கறிலெனுற்றியெழுத்தறியும்பெருமானே.

22

போசின்றவஞ்சுக்கரப்போகதியுன்றனபெரன்டுக்கா  
ஊகின்றமேலோரடிவழுத்தாநாயேற்குப்

பாகின்றனசிச்சவையிற்பாங்காகாங்னருளை  
பிக்கின்றதென்றேலுவழுத்தறியும்பெருமானே.

23

ஊழுயிகற்றவாலநியாப்பொய்யனிவன்.  
பீழழுமனங்கைப்பெருஷமனங்கொடிய

தாழழுமெனவெண்ணி யென்னைத்தள்ளிவிட்டாலென்தெய்வே  
னேழழானெனுற்றியெழுத்தறியும்பெருமானே.

24

முடிக்கமுடியாமலவிருட்டிற்கென்றுமனம்  
கடுக்கமுடியாப்புலனுற்கட்டிச்சுமக்கவைத்த

தொடுக்கமுடியாததுனபச்சுமையைமினி

யெடுக்கமுடியாதேயெழுத்தறியும்பெருமானே

25

மூள்ளவாங்கமுழுப்புலையமாதர்களாங்  
கன்னளவாயிற்கண்டப்பட்டவென்றனக்கு

வள்ளளவுமன்பாக்குதவழுன்றுக்கன்டொருகிற  
தென்னளவுமுன்டோவெழுத்தறியும்பெருமானே.

26

பண்ணமுடியாப்பரிபவங்கென்டுவலகி  
ஊண்ணமுடியாநலங்கருதிவாகின்றே.

லுண்ணமுடியாவழுதாமுன்னையன்றியெல்வெவர்க்கு  
மெண்ணமுடியாதேயெழுத்தறியும்பெருமானே.

27

வெங்கொளித்தேல்போன்றவினையால்வெதும்பிமன  
மங்கொளிக்காதுன்னையழுத்தழுதுவாகின்றே

28

னின்கொளிக்காநஞ்சமுன்டெவன்னருமையப்பாந்  
யெங்கொளித்தாபொற்றியெழுத்தறியும்பெருமானே

29

பித்தளைக்குக்காமப்பெரும்பேயுமயக்குமயல்  
வித்தளைத்தாமாவணம்பொய்வீறுமழுக்காறுனைங்

30

கொத்தளைத்தாம்வஞ்சங்கொலைமுதலாம்பாவங்க  
வித்தளைக்குநாஸ்கானெழுத்தறியும்பெருமானே.

31

ஒல்லையேநஞ்சளைத்தழுண்டதயாநிதி  
யல்லையோநின்றின்கயர்வேன்முன்வங்கதொருசொந்

32

சொல்லையோவாற்றிழுர்த்துயதிருக்கோயிலுணீ  
யில்லையோவாவயாவெழுத்தறியும்பெருமானே.

33

நிலையுடையாய்வீயன்றிசெடிலெங்குமில்லாதாய்  
யலையுடையார்மக்களைஞ்சும்வாழ்க்கையிடைப்பட்டவமே

34

யினையுடையானென்றிசெலையான்வதன்கடனே  
யேனையுடையாயோற்றியெழுத்தறியும்பெருமானே.

35

திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்.

க வி வி ரு த த ம்.

தாயின்மேவியதற்பாமேமூல்லை  
ஊதுன்மேவிய.மாமனியேயுனரங்

36

கோயின் மேவின்கோமலர்த்தாபெடாழா  
தேயின் மெவியிருங்கனென்னையே.

37

தில்லைவாய்க்கசெழுங்கனியேதிரு  
முல்லைவாயின்முசத்திலைமூர்த்தியே

38

தொல்லையேஜுன்றனாய்திருக்கோயிலி  
னெல்லைசேரவின்றெத்தவஞ்செய்ததே.

39

வள்ளகொளமுல்லை வாயிலின்மேவிய  
குளங்கொளங்கட்டுக்கருமணியேயுனை

40

யுள்ளகொளமுப்பியன்றிருக்கோயிலிக்  
களங்கொண்டுகின்னன்கண்டதுங்கண்டதே.

41

மலைவிலாமூல்லைவாயிலின் மேலிய  
விலைவிலாமூல்லைமணி யேவிளாக்கேசற்றுங்  
கொலையிலாதவர்க்குடிநின்கோயிலின்  
நலைநிலவத்தவமென்கொல்செய்ததே,

4

சீர்சிறக்குங்கிருமூல்லைவாயிலி  
வேர்சிறக்குமியன்மணியேகான்ஸறத்  
தார்சிறக்குஞ்சடைக்கணியேயுன்ற  
ஆர்சிறக்கவறுவதெவ்வண்ணமே,

5

சேந்தொன்பொய்கைத்திருமூல்லைவாயிலித்  
பாந்தொள்வண்ணப்பரஞ்சட்டரேவிடை  
மேந்தொள்சங்கரனேவிமலாவன்றன்  
காகெந்தாளன்பார்கலங்குதண்ணறதோ.

6

வண்ணமாமூல்லைவாயிலின் மேலிய  
வண்ணவேயழுதேயரசேநுதற்  
கண்ணனேயுனைக்காணவந்தோர்க்கெலா  
நண்ணருந்துயர்கல்குதண்றதோ.

7

மண்ணினோங்கிவளர்மூல்லைவாயில்வாழ்  
கண்ணான்மாமணியேகருக்கேயுனை  
யென்னானுமான்பரிழிவிடைந்தாலது  
பன்னாயின்னருள்பார்க்கைவாழ்கவே.

8

திதிலாத்திருமூல்லைவாயிலாழ்  
கோசிலாக்குணப்பெருங்குன்றமே  
வாதிலாதுனைவாழ்த்தவந்தோர்த்தமை  
யேலைவரென்றிருப்பதென்கொலே.

9

தீச்சலாவியதிர்மூல்லைவாலையாழ்  
மாலிலாவனியேயருக்கேசற்றுங்  
குசிடாமனின்கேயில்வந்தன்புகழ்  
பேசிடாதபிழைபாறுத்தாள்வையே.

10

நடேசர்கொம்மி.

பல்லவி.

கொம்பியழுப்பெண்கள் - கொம்பியழு - இரு  
கொங்கைக்குலுங்கவே கொம்பியழு.

அதுபல்லவி.

நம்மையாளும் பொன்னம்பலவாணை  
ாடுக்கொம்பியழுங்கழு-பநம்-பாடுகொம்பியழுங்கழு

சரணங்கள்.

காமகற்றியதூயன்டி - சிவ  
காமசெளங்கதரி நேயங்டி  
யாமதையோதுசெல்வாய்ன்டி - மணி  
மன்றனுஞாநவாகாயன்டி.

ஆனங்தத்தாண்டவராஜன்டி-நஷம்  
யாட்டெகங்டருளியதேஜன்டி  
வானங்தமாமலைமங்கையும்-ஏடி  
வாளன்டிமணவாளன்டி.

கல்லைக்கிலிக்குஞ்சத்தன்டி-முடி  
கங்கைக்கருளியகர்த்தன்டி  
தில்லைச்சிதம்பாசித்தன்டி-தேவ  
ஒங்கமதியுர்தங்கமதி.

டெண்ணென்றுபால்மவத்தமத்தன்டி-சிறு  
பின்னொக்கறிவொண்டபித்தன்டி.  
நண்ணிமக்கருளத்தன்டி-மிக  
உல்லண்டியெல்லாம்வல்லன்டி.

அம்பவத்தாடல்செயையன்டி-யன்ப  
ரன்புக்கெளிதருமெய்யன்டி  
தும்பமுடுக்கணிதூயன்டி-சுபஞ்  
சோதியழிபரஞ்சோதியழி.

திருச்சிந்றம்பலம்.

சண்முகர்கொம்மி.

குறவர்குழசை நழைந்தாண்டி - அக்த  
கோம்பட்டியெச்சில் விழமுக்தாண்டி

தூறவர் வணங்கும் புகழாண்டி - அவன  
தோற்றலைப்பாடி யழியுங்கடி.

மாமலிலேறி வருவாண்டி - அன்பர்  
வாழ்த்ததரங்கள் தருவாண்டி.

கௌமலைத் துகழாண்டி - அவன்  
கீர்த்தியைப்பாடி யழியுங்கடி.

பன்னிருதோள்கு நுடையாண்டி - கொழிம்  
பாலிகள்தள்ளை யண்டமாண்டி.

என்னிருகண்க ளைனயாண்டி - அவன்

ஏற்றத்தைப்பாடியடியுங்கடி.

வேங்கைமராகி சின்றுண்டி - வந்த

வேட்டத்தைமயெலாம் வென்றுண்டி

தின்குசெய்சூரளைக் கொன்றுண்டி - அந்த

கிரைனப்பாடி யடியுங்கடி.

தீர்த்திகழுதோகை மயின்மேலே - இளஞ்

செஞ்சுடர்தோன்றுங் திற் போலே

கூர்வதிவேல்வெகாண்டு ரம்பெருமான் - வருவ

கோலத்தைப்பாருங்காள் கோகையர்காள்.

3

ஆறுமுகங்களிற் புன்சிரிப்பும் - இரண்

டாறுபுயங்கிக் முற்புதமும்

வீறுபாஞ்சடர் வண்ணமுமோர் - திரு

மேனியும்பாருங்கள் வெள்வளொகாள்.

4

ஆண்தமான வழுதனாடி - பர

மரணந்தநாட்டுக் கரசனாடி

தாணந்தமில்லாச் சதுரனாடி - சிவ

5

சண்முகனங்குரு சாமியடி.

வேதமுடிசொல்லு நாதம் - சதுர

6

வேதமுடிதிகழுப் பாசனாடி

நாதவழிவுசொ வைதனாடி - பர

நாதங்கடந்த நலத்தனாடி.

தத்துவத்துன்னோ யடங்காணாடி - பர

7

தத்துவமன்றித் துடங்காணாடி

சத்துவஞான வழிவாணாடி - சிவ

சாந்முகநாதஜினப் பாடுங்கடி.

8

சச்சிதானந்த வருவாணாடி - பர

தற்பாரோகந் தருவாணாடி

உச்சிதாழன்பர்க் குறவாணாடி - அந்த

உச்சத்தயதேவினப் பாடுங்கடி.

9

சிவநாமாவளித்திரட்டு-முற் றி முற் றி.

திருச்சிற்றம்-பலம்.